



Tamil Heritage Foundation

தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials

e-Book series

an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts

visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொற்களை மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொற் முத்திரை

தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை

பாட்சி வீரர் பாசிஸ்டர்

வ. வே. ஸு. ஐயர்

எழுதிய

கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை

அறிமுகம் விடுபட்டது

★

அவர் பிறந்த

90 ஆவது ஆண்டு நிறைவில் வெளியிடப்பட்டது,

2-4-1971

அறிமுகம்
★
விடுபட்டது

பதிப்புரிமை :

டாக்டர் வ. வே. ஸு. கிருஷ்ணமூர்த்தி

திருவானைக்கோவில் (P. O.), திருச்சி-5

★

வ. வே. சு. ஐயர் இலக்கியம் - 1

அறிமுகம் 200 75 காசுகள்
நிலை

புரட்சி வீரர்

பாரிஸ்டர் வ. வே. ஸு. ஐயர்

1910 அக்டோபர் 9-ம் தேதி மாலை சூரியன் மறையும் நேரம்.

புதுச்சேரி துறைமுகத்தில் அப்பொழுதுதான் வந்து தங்கூரம் பாய்ச்சி நின்ற கப்பலிலிருந்து இறங்கிய ஒரு முஸ்லீம் கனவான் ஒரு சிறிய கைப்பெட்டியுடன் தேசியப் பத்திரிகை "இந்தியா" காரியாலயத்தை நோக்கி விரைந்து. அதன் உரிமையாளரான ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீனிவாசாரியாரிடம், ரோமாபுரியிலிருந்து தான் அனுப்பிய மஹாகவி தாந்தேயின் "தெய்வீக நாடகம்" என்ற புஸ்தகம் வந்து சேர்ந்ததோ என வினாவிய போதுதான் லண்டனிலும், பிரான்ஸிலும் பிரிட்டிஷ் ஸ்காட்லண்ட் ஒற்றர்களால் இடையராது இரண்டு வருஷங்களுக்கு மேலாக கண்காணிக்கப்பட்டிருந்தும், லண்டன் முதல் புதுச்சேரி வரை 10,000 மைல்கள் பஞ்சாபி சிங் போலவும், முஸ்லீம் போலவும், பற்பல வேடங்கள் பூண்டு, வேடனுக்குத் தப்பி குகைக்குள் புகும் சிங்கம் போன்று வந்தவர் வ. வே. ஸு. ஐயர் என அவரது நண்பர்களாலேயே புரிந்துகொள்ள முடிந்தது.

திருச்சி கருரை அடுத்த சின்னாபட்டி கிராமத்தில் 1881 ஏப்ரல் 2-ம் தேதி பிறந்த வரகனேரி வேங்கிடேச ஸுப்ரஹ்மண்ய ஐயர் தகப்பனாருக்கு முதல் புதல்வர். வளர்ந்தது திருச்சி வரகனேரி. படித்தது ஸெயின்ட் ஜோஸப் கல்லூரி. 12-ம் வயதில் மாகாணத்தில் முதலாக மெட்ரி குலேஷன் தேறிய வருடமே அதை மகளைத் திருமணம் செய்து கொண்டார். 16-ம் வயதில் B. A. வகுப்பில் மாகாணத்தில் முதலாகத் தேறி, 19-ம் வயதில் வக்கீல் தொழில் துவங்கி, 5 வருடங்கள் திருச்சியிலும், 1906-ல் ரங்கூனில் தொழில் செய்து தன் மைத்துனரான "ரங்கூன் பசுபதி" ஐயரால் 1907-ல் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு சென்ற சில நாட்களுக்குள் மாபெரும் தேச பக்தரும், தேசத்திற்காக 14 ஆண்டுகள் அந்தமான் தீவில் சிறை இருந்த வீரருமான சாவர்க்காரின் நட்பு, ஐயரையும் ஒரு எரிமலை ஆக்கியது.

இங்கிலாந்திலேயே பிரிட்டிஷாருக்கு எதிராகப் பற்பல சதிசெய்ததிற்காகவும், அங்கேயே மதன்லால் திங்கரா என்ற பஞ்சாபி மாணவனைக்கொண்டு ஸர் கர்ஸன் வைலி என்ற

ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொல்லத் தூண்டியதற்காகவும், கைது செய்யப்படும் தறுவாயில், பஞ்சாப் சீக்கியர் போன்ற தன் தோற்றத்தால் V. V. S. என்ற எழுத்துக்கள் "வீர் விக்ரம் சிங்" என்ற தன் பெயரைக் குறிப்பதாக அவ்வொற்றர்களிடையே கூறி, அசர வைத்து, பிரான்ஸ் தேசம் தப்பிச் சென்றபோது அவர் தன்னிடம் பத்திரமாக எடுத்துச் சென்றது சிறிது ரொக்கமும், ஒரு மாற்று உடையும், இந்தியா விலிருந்து தான் இங்கிலாந்துக்கு எடுத்துச்சென்ற கம்பராமாயணமும் மட்டுமே எனின், அவரது கம்பன் பற்று எத்தனை என்பது ஒருவாறு ஊகிக்கலாகும்.

பிரான்ஸிலிருந்து, ரோம், க்ரீஸ், துருக்கி, எகிப்து வழியாக, பலவித வேடங்கள் புனைந்து புதுச்சேரி வந்து சேர்ந்தது ஒரு தனிப்பெரும் கதையாகும்.

1914 - 1918 முதல் ஐரோப்பிய யுத்தம் குமுறிக் கொண்டிருந்த சூழ்நிலை. பிரிட்டிஷாரின் வற்புறுத்தலால், ஆப்பிரிக்கா விலுள்ள பிரஞ்சு அல்ஜீரிய நாட்டிற்கு ஐயரை நாடு கடத்திவிடுவதாக அரசு அச்சுறுத்தின சமயம், அவசர அவசரமாக, அவர் திருக்குறள் 1330-ஐயும் 1914இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும், கம்பராமாயணத்தின் ஒரு பகுதியை சுந்தி பிரித்து, குறிகளுடனும் 1917இல் வெளியிட்டபோது எழுதிய கம்பராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைதான் இந்த வெளியீடு.

கரிபால்டி, மாஜினி, சந்திரகுப்த சரித்திரம், புக்கர் வாஷிங்டன் சரித்திரம், இலக்கியத் துறையில் "மங்கையற் கரசியின் காதல் முதலிய கதைகள்" என்ற கொத்து, நெப்போலியனது யுத்த தந்திரங்களையும், பாரதத்தில் வரும் யுத்த வ்யூக விபரங்களையும் கோர்த்து, சுயராஜ்யத்திற்காக கொரில்லா யுத்தம் நடத்த ராணுவ சாஸ்திர புஸ்தகம் ஒன்று, தேசபக்தி மக்களுக்கு பிரிட்டு எழவேண்டுமென இவர் எழுதிய வற்றில் சிலவாகும்.

யுத்தம் முடிந்தபின் எல்லா அரசியல் கைதிகளுக்கும் 1920-ல் பிரிட்டிஷ் அரசு பொது மன்னிப்பு அளித்தபோது புதுச்சேரியை விட்டு சென்னை வந்து "தேசபக்தன்" என்ற தமிழ்த் தினசரியின் ஆசிரியராக இருந்து ராஜ துவேஷமாக எழுதிய குற்றத்திற்கு பெல்லாரியில் சிறை இருந்தபோது ஆங்கிலத்தில் கம்பராமாயணத்தை உலக மகா காவியங்களுடன் ஒப்பிட்டு 4000 செய்யுள்களுக்குமேல் ஆங்கில கவிதைகளாகவே புனைந்தும் எழுதிய ஆராய்ச்சிநூல் முன்னர்தில்லி தமிழ்ச் சங்கத்தாராலும், தற்போது, பம்பாய் பாரதிய வித்யாபணன் வெளியீடாகவும் வந்திருக்கிறது.

தான் கம்பனுக்கு இணையாகவோ அல்லது ஒரு முனை
ஏற்றமாகவோ சொல்லலாம். ஆனால் வியாஸ பாரதம்
ஒரு சம்ஹிதையேயாகிவிடுகிறது. அதையும் கம்ப
ராமாயணத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல.
ஆனால் கவிதா தியாக மாத்திரம் ஒப்பிட்டுப் பார்ப்பதா
யிருந்தால் கம்பராமாயணம் வியாஸ பாரதத்துக்கு
அதம்பகூடம் சமமாகவாவது இருக்குமே ஒழிய
எள்ளளவுகூடத் தாழாது. ஆகிலும், கனிகளில் ஆதி
யானவரும், ராமாயணத்துக்கே முதனூலாசிரியரும்,

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன், எனே !
வைத வைவின், மராமரம் ஏழ் தொனை
எய்த எய்வதற்கு எய்திய மாக் கதை
செய்த செய் தவின் சொல் நின்ற தேயத்தே !

என்றும், ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு
எனும் நறவம் மாந்தி, மூங்கைகயான் பேசலுற்றான்
என்ன, யான் மொழியலுற்றேன். என்றும், கம்பனா
லேயே தன்னால் ஏணியைவத்துப் பார்த்தாலும் எட்ட
முடியாதவர் என்று கூறப்பட்டவருமான வால்மீகி
முன்வரின் கவிதா சாமார்த்தியத்தை அவனுடைய
சாமார்த்தியத்தைவிட மேலானது என்று சொல்ல
வேண்டாமா என்று ஓர் கேள்வி பிறக்கும். ஆனால்
இரண்டு காவியங்களையும் பாரபகூடமில்லாமல் சிரத்தை
யோடும் பொறுமையோடும் படித்துப் பார்த்தால் வழி
நூலானது முதனூலை வென்றுவிட்டது என்று சொல்ல
வேண்டியதாயிருக்கிறது !

இப்பேர்ப்பட்ட மகா காவியத்தை நமது நாட்டில்
இப்பொழுது எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று
பார்த்தால் தொகை மிக மிகச் சொற்பமானதாகத்தான்
இருக்கும். பழைய தமிழ்ப் பண்டிதரின் பரம்பரை
அனேகமாய் அற்றுப் போய்விட்டது. ஆங்கிலப்
பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பாஷை தீண்டாச் சாதி

அவரது குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு சமீபத்தில்தான் அமெரிக்க கலிபோர்னியாவிலும், நியூயார்க்கிலும், லண்டனில் இரு, கம்பெனிகளாலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

44 ஆண்டுகள் மட்டும் உலகில் வாழ்ந்த இந்த இலக்கிய மேதை, தியாக வீரர், திருநெல்வேலி ஜில்லா சேர்மாதேவியில் தமிழ் குருகுலம் நடத்திவந்த சமயம் அம்பா சமுத்திரம், பாபநாசத்தில், கல்யாணதீர்த்தத்தில் தவறி விழுந்த தன் மகள் சுபத்திராவைக் காக்க முயற்சிக்கையில் 3-6-1925-ல் தானும் வீரமுடிவு அடைந்தார். "ஸ்ரீ ஐயர் அவர்கள் இணையற்ற தீரர் ஒரு மாபெரும் தபஸ்வி, மகான், மேதை, சீலம் மிக்கவர். பண்பென்ற சொல்லுக்கே இலக்கணமாய் அமைந்தவர். நெருப்பு போன்ற ஒழுக்கம் உடையவர். மகாயோகீச்வரர். பிழம்பை அடக்கிவைத்து இருக்கும் எரிமலை போன்றவர். மனித உருவில் உலகில் உலகிவந்த தெய்வம். கல்வியைக் கரைகண்டவராயினும் கல்விச் செறுக்கற்றவர். அன்பு அவரது மென்மையான இதயத்தின் நாதம். வீரம் அவர் கண்களில் வீசிய ஒளி."

2-4-1971.

டாக்டர் வ. வே. ஸு. இருஷ்ண மூர்த்தி.

சோழ அரசர்கள் ஆண்ட காலமாவன :

விஜயபாலன்	கமர் சகம்	762 — 796
ஆதித்தன்	" "	796 — 816
குலோத்துங்கன் என்னும் பராந்தகன்	" "	816 — 871
அபயன், உபய குலோத்துங்கன் என்னும் சிலாசாசனிகளின் முதல் குலோத்துங்கன்	} " "	992 — 1040
விக்கிரமன் சிலாசாசனி களின் இரண்டாம் குலோத்துங்கன் ராஜராஜன்	} ஒருவர்பின் ஒருவராக	} " 1040 — 1112

களின் கதியையடைந்து விட்டது. ஆகையால் அவைகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழில் சுவை ஏற்படுவதில்லை; தமிழ் ஞானமும் மிகக் குறைவாகத்தான் உண்டாகிறது. ரஸம் அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நூல்கள் படிப்போரின் தொகை அருகிப் போய்விட்டது. அதிலும் தமிழ் நூல்களில் உண்மையான கவியின்பம் தேடுவோரின் தொகை ஒரு நூறு வரையில் கூடப்போகுமா என்பது சந்தேகமாகத்தானிருக்கிறது. அப்படியிருக்க, இன்று தேதியில் கம்பராமாயணத்தை ஆசையோடு படித்து அனுபவிப்போரை இரண்டு கை வீரல்களில் எண்ணிவிடலாம் என்று சொல்லுவது மிகையாகாது எனத் தோன்றுகிறது.

இதற்கு வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், பிரதானமான காரணம் கம்பராமாயணமானது சாதாரண படிப்புள்ளவர்களுக்குப் பொருள்படாது என்ற எண்ணம் பரவியிருக்கிறதுதான். ஆனால் கம்பனைப் படித்துப் பொருள் கண்டுபிடிப்பதற்குப் பெரிய இலக்கணப் படிப்பு வேண்டாம். ஒரு மகா வித்துவானிடம் போய்ப் பல வருஷங்கள் அப்பியசிக்க வேண்டாம். சாதாரணமான தமிழ்க்கல்வியினால் வருகிற செய்யுள் நடை அறிவும், பதச்சேதம் செய்யும் திறமையும், இயற்கையறிவும் உலகானுபவத்தால் வருகிற பாவ ஞானமும் இருந்தால் போதும், கம்பராமாயணத்தைப் படித்து அதில் பொதிந்து கிடக்கும் கவியின்பத்தை அனுபவிக்கலாகும்.

ஜனங்களுக்குக் கம்பராமாயணம்* என்றால் மலைப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால் வேறொன்றுமில்லை, அந்த மகா காவியம் இது

* கம்பராமாயணத்தைப் பற்றி இங்கு சொல்லும் வார்த்தைகள் நமது இதர இலக்கியங்களுக்கும் பொருந்தும்.

உலக வாழ்க்கையில் மனிதன் பெறக்கூடிய பேறுகள் பலவற்றுள்ளும் கம்பனுடைய ராமாயணத்தைப் படித்து அனுபவிப்பது மிகப் பிரதானமானவைகளில் ஒன்று என்பது எம்முடைய அபிப்பிராயம். ஏனெனில் ஆத்மானுபவத்துக்கு அடுத்தபடியில் கவிதானுபவம்தான் மனிதனுக்கு உன்னதமான ஆனந்தத்தைத் தருகிறது. கவிதையில், தமிழ்ப் பாஷையில் மாத்திரமில்லை, மற்றெந்தப் பாஷையிலும் கூட, கம்பராமாயணத்துக்கு மேலான கவிதை எங்கு காணலாகும்?

நமது முன்னோர் கம்பனுக்குக் கவிச் சக்ரவர்த்தி என்று பேர் தந்தது வெறும் புகழ்ச்சியல்ல — அது கேவலம் உண்மை உரைத்தலேயாகும். கவிதாலோகத்தின் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்களெல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடிசாய்த்து வணங்க வேண்டியதுதான். மேல் நாட்டாருக்குள் கவி சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மோலியேர், கதே ஆகிய இவர்கள் கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதாவிருக்கிறார்களே ஒழிய அவனை றவில்லை. நமது நாட்டிலும் கச்சியப்பர், இளங்கோய்டிகள், சாத்தனார், நன்னைய பட்டன், சந்தப்பட்டன், ளைசீதாசர், காளிதாஸன் முதலிய மகா கவிகளைக் கம்பனோடு தூக்கிப் பார்த்தாலும் தராக முனை கம்பன் க்கம்தான் சாயுமே ஒழிய அவர்கள் பக்கம் சாயாது. வால்மீகி, வியாஸர் ஆகிய இவ்விரண்டு கவிகளை ந

வரை எழுதப்பட்டும், அச்சிடப்பட்டும் வந்திருக்கிற ரீதியேதான் என்று ஏற்படும். இது வரையில் கையெழுத்திலும், அச்சிலும் வந்திருக்கிற பிரதிகளெல்லாம் புணர்ச்சிகளைப் பிரிக்காமலும், பதங்களைத் தனித்தனி எழுதாமலும், பொருளை நிச்சந்தேகமாகக் காட்டக்கூடிய குறிகளைச் சேர்க்காமலும் எழுதப்படும் அச்சிடப்பட்டுமிருக்கின்றன. இதனால் பாடம் கேட்காமல் படிக்க முயலுகிறவர்களுக்குச் செய்யுள்களைப் படிக்கும்போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோலிருக்கிறது. மகா வித்துவான்களிடம் முறையாகப் பாடம் கேட்டுத் தாங்களும் மகா பண்டிதர் என்று பேரெடுத்தவர்கள் கூட அங்கங்கே தடுமாரும் படி நேருகிறது. தமிழ் நாட்டில் மிகப் பிரபலமான பெயர்பெற்ற வித்துவான் ஒருவர் நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய 'நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்' என்று ஆரம்பிக்கிற பாட்டில் 'எனை வைதவை' என்று அன்வயம் கூறி, அதற்கு 'என்னை வைத வசவுகள்' என்று பொருள் சொல்லிப் பிறகு வாக்கியம் முடிவுபெறவில்லை என்பது கண்டு பாட்டை வேறுபல மாதிரி பிரித்துப் பார்த்தார். விருத்தங்களைத் தற்காலம் எழுதி வரும் ரீதியில் எழுதுவது இப்பேர்ப்பட்டவர்க்கே இடைஞ்சல் தந்தால் சாதாரண ஜனங்கள் பும்பாடு இப்படிப்பட்டது என்று சொல்லவேண்டாம்.

ஆகையால் படிப்பவர்களுக்கு எவ்வளவு சுலபமாகக் கூடுமோ அவ்வளவு சுலபமாகிக் கம்பராமாயணத்தை அச்சிடவேண்டும் என்கிற எண்ணம் எமக்கு நெடுநாளாக இருந்து வந்தது. ஆனால் வேறுபல காரணங்களுக்கிடையில் வித்துவான்கள் இந்தமாதிரிப் பதிப்பை ஒப்புவார்களோ என்கிற சந்தேகம் எம்மை இந்தக் காரியத்தில் புகுவதினின்றும் தடுத்து வந்தது. ஏனெனில் பண்டிதர்கள் திரஸ்காரம் செய்யக்கூடிய பதிப்பு பிரசுரிக்கத்தக்கதன்று. ஆனால் நாலாயிரப் பிரபந்தத்தைச் சந்தி பிரித்து அச்சிட்டிருப்பதில்

வித்துவான்களுக்கு யாதொரு அதிருப்தியும் உண்டாகவில்லை. பண்டிதசிகாமணியான மகாமகோபாத்தியாயர் சுவாமிநாதய்யர் பதிப்பித்திருக்கும் சங்க நூல்கள் சீர்பிரித்தேதான் அச்சிடப்பட்டிருக்கின்றன. புங்கத்தூர் கந்தசாமி முதலியாரும் கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தையும், ஆரணிய காண்டத்தையும் பதம் பிரித்தேதான் அச்சிட்டிருக்கிறார் * ஆகவே கற்போரின் சௌகரியத்துக்காகச் சந்திகளைப் பிரிப்பதும் சீர்களைப் பிரிப்பதும் தவறல்ல என்று பெரியோர்களை வழிகாட்டியிருக்கிறார்கள். இதற்குமேல் நாம் செய்ய உத்தேசித்த மாற்றங்களைச் செய்வதானது அவர்கள் போயிருக்கிற மார்ச்சுத்தில் முடிவு வரையில் செல்லுகிறதே தானுகிற தாகையால், அவ்விதம் செய்வது வித்துவான்களுக்கு அயுத்தமாகத் தோன்றுது என நிச்சயித்து, அவ்விதமே செய்யத் துணிந்தோம்.

* கந்தசாமி முதலியார் தமது அயோத்தியா காண்டப் பதிப்பில் அச்சிட்டிருக்கிற விளம்பரம் வேடிக்கையாயும் அதே காலத்தில் உண்மைப் பொருள் திரம்பியதாயும் இருப்பதால் அதை இங்கே மாற்றாமல் அப்படியே எடுத்து எழுதுகிறோம் : 'இதனாலே சகலருக்கும் தெரியப்படுத்துகிறது என்ன என்றால், இந்த மூலம் கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தில் 100ஆம் பக்கம் தொடங்கி, பின் தொடர்ந்து வருகிற அந்தந்தத் திரு விருத்தத்திலும், அடிதோலும் உள்ள சொற்கள் எல்லாத்தையுமே, எழுத்துச் சந்தி பண்ணாமலும் விகாரப் படுத்தாமலும், அடி தொடை நோக்கியும், வேண்டும் இடம் அறிந்தும் சிலதுகளை மாத்திரம் எழுத்துச் சந்தி பண்ணியும் விகாரப் படுத்தியும், மற்றதுகளை எல்லாம் சந்தி பிரித்தும் அச்சிற் பதிப்பித்து இருக்கிறோம். அப்படி ஏதுக்காக செய்யப்பட்டது என்றால், இதற்கு முன்னமே லோகோபாரம் ஆக, எம்மால் அச்சில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்ற சில சுவடிகளை பார்வை இட்டவர்களில், இந்த பிராந்தியத்து பிரபுக்களும் வித்துவான்களும் புலவர்களும் கவிராயன்மார்

இக்காலத்தில் கம்பராமாயணம் படிக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு அதன் பரிமாணம் இன்னொரு தடையாக இருக்கிறது. பதினாயிரம் விருத்தங்கள் என்றால் இக்காலத்தில் மலைப்பாகப் போய் விட்டது. இந்தச் சமுத்திரத்தை நாமெங்கே தாண்டப் போகிறோம் என்று அநேகர் அதில் இறங்காமல் இக்கரையிலேயே நின்றுவிடுகிறார்கள். இப்படி இருப்பதால், கம்பனைப் படித்து அனுபவிப்பவரின் தொகையைச் சீக்கிரம் அதிகப்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தை எப்படி நிறைவேற்றலாம் என்று யோசித்ததில் இரண்டு வழிகள் புலப்பட்டன. அவைகளில் ஒன்று, ராமாயணத்தில் மிக உயர்ந்த கவிகளையாகப் பொறுக்கியெடுத்து ஒரு தொகுதியாக அச்சிடலாம் என்பது. மற்றொன்று, விடத்தக்க உபாக்கியானங்களை விட்டும், அங்கங்கே அதிவிஸ்தாரமாகக் காணப்படுகிற

களும் உபாத்தியாயர்களும் ஆயிருக்கிற சில பெயர்கள் அந்த கவிகளில் பயன் இல்லாத சந்தியையும் விகாரத்தையும் விலக்கி, பயன் உள்ள சந்தியையும் விகாரத்தையும் வைத்துக்கொண்டு, அதுகள் அச்சிற் பதிப்பிக்கப்பட்டிருக்கையினாலே, இத்தமிழ் ஆனது, லோகத்துக்கு உபகாரம் ஆக வேணும் என்று நமது முன்னோர்கள் நினைத்தபடிக்கு நாங்கள் பிரயோசனம் கண்டோம், ஆகையால் அப்படியே இதிலும் செய்யப்பட வேணும் என்று எம்மைக் கேட்டுக்கொண்டார்கள். இதுவும் அல்லாமல் தமிழ் இலக்கணம் படித்தும், பல சொற்களுக்கும் உறுப்புகளுக்கும் சொன்ன பொது விதிகளையும் சில சொற்களுக்கும் உறுப்புக்களுக்கும் சொன்ன சிறப்பு விதிகளையுங்கொண்டு, இன்ன இடத்திலே சந்தியாவது விகாரமாவது வேண்டும், இன்ன இடத்திலே அது வேண்டாம், என்று ஓர்ந்து உணர்ந்து, பயன் உள்ள சந்தியையும் விகாரத்தையுமே அனுசரித்து, நமது முன்னோர்கள் கருதியபடிக்கு லோகோபகாரத்தை நிலைநிறுத்தாமல், பயன் இல்லாத சந்தியையும் விகாரத்தையுமே எங்கெங்கும் அனுசரிக்கப் புறப்

வர்ணனைகளில் ஒரு பாகத்தை வெட்டியும் காவியத்
தைச் சுருக்கி, கதையை ஒரே தொடர்ச்சியாக வரும்படி
செய்வது. ஆனால் பாடற்றிரட்டுகளை மனிதர் பொழுது
போக்காகப் படிக்கிறதூதான் வழக்கமாக இருக்கிறதே
ஒழிய, சிரத்தையோடும் கவனத்தோடும் படிக்கிறது
வழக்கமில்லை. தவிர பாட்டுகளின் பொருட்செறிவு
அனைத்தும் அந்தந்த கட்டங்களில்தான் தெரியுமே
யல்லது முன்பின் பாட்டுகளின் சம்பந்தத்தை விட்டுத்
தனியாக நிற்கும்போது தெரியாது. ஆனதால் உபாக்
கியானங்களில் பலவற்றையும், வர்ணனைப் பெருக்கங்
களில் பெரும் பாகங்களையும் வெட்டிவிட்டு, கம்ப
னுடைய வாக்கிலேயே கதை தொடர்ச்சியாக வரும்படி
எழுதி அச்சிட்டால்தான் கற்போருக்கு மேற்சொல்லிய
இரண்டு இடையூறுகளும் நிவர்த்தியாகும் என்கிற
எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்திற்கேற்ப,

பட்டு, அந்த லோகோபகாரத்தை நிலை கெடுக்கிற இளங்
கல்விமான்கள் பல பெயர்கள் இருக்கிறார்கள். அவர்களை
சந்திப் பேய் அறையாமலும், விகாரவெறி பிடியாமலும், அவர்
களுக்கு தெளிவு உண்டாகி, கலகம் தீரும்படியாய், இந்த
சந்தியையும் விகாரத்தையும் குறித்து, சந்தி விளக்கம் என்று
ஒரு நூல் செய்யவேண்டும் என்றும் கூடக் கேட்டுக்கொண்
டார்கள்.

அவர்களாலே கேட்டுக்கொள்ளப்பட்ட இந்த இரண்டும்
லோகோபகாரமா இருக்கையால், யாமும் அதுகளுக்கு உடள்
பட்டோம். அதற்காக, கற்றவர்களுக்கே செம்பாதிபொருள்
விளங்காது என்று லோகவதந்தி ஆகியிருக்கிற, இந்த
ஸ்ரீமத் கம்பராமாயணத்திலே, மேற்படி சந்தியையும் விகாரத்
தையும் தகுந்தபடி பிரிவினை செய்தால், அது முழுதுப்
பொருள் விளங்கும் என்று எண்ணி, முதலிலே அயோத்தியா
காண்டத்தில் அறுபதாம் பக்கம் தொடங்கி, தேர்ந்த ஒரு
நல்ல கல்விமான் ஆனவர் ஒருவரிடத்தில் தாம் கற்ற
போதும், தாமே கற்கிறபோதும், தாம் ஒருவனுக்குக்

வங்காளத்தில் கோவிந்தநாத குகன் என்பவர் வால்மீகி ராமாயணத்தை நாம் கம்பராமாயணத்தைச் சுருக்க நினைத்தவண்ணமே சுருக்கி 3000 சுலோகங்களுக் குள் அடக்கி லகு ராமாயணம் என்று பேர் வைத்துப் போட்டிருக்கிற பதிப்பும் வெளிவந்தது. இதையும் கவனித்து, நாம் செய்ய முயற்சிப்பதும் முறைத் தவறன்று என்று கற்றோர் கொள்ளுவார்கள் என நம்பி இந்தச் சுருக்கப் பதிப்பை வெளியிட நிச்சயித்தோம்.

இந்தப் புத்தகத்தில் பால காண்டத்தை மாத்திரம் சுருக்கி, பொருள் தெள்ளிதில் விளங்கும்படி பதங்களைப் பிரித்து எழுதியதோடு, கவிகளை முற்றிலும் அறிந்து கொள்ளுவதற்கு வேண்டிய விவரங்களைக் கடைசியில் குறிப்புகளாக எழுதியும், ஒரு அருள் சொல் விளக்கம் அகராதியாகத் தொகுத்தும் இருக்கிறோம். இந்தப் பாலகாண்டம் கற்றோர்களுக்கும், கற்போர்களுக்கும் விருப்பம் தருகிறது என்று கண்டால் நாம் தயாரித்து

கற்பிக்கும்போதும், தமக்கும் கேட்போர்க்கும் பொருள் விளங்கி, இவர் கற்றவர்தாம் என்று கேட்டோர் தம்மை மதிக்கும்படியாய், எப்படி சந்தியையும் விகாரத்தையும் விலக்கி பதங்களைப் பிரித்துப் படிப்பாரோ, அப்படியே பிரித்து அச்சிற் பதிக்கப்பட்டிருக்கிறது

இவர் பிரித்திருக்கிற மாதிரி பின்வருமாறு :—
வெயில் இளநிலவே போல் விரிகதிர் இடைவீச
பயில் மரம் நிழல் ஈனப்பனி புரை துளிமேகப்
புயல்தர இளமென் கால்பூ அளவிய தெய்த
மயில் இனம் நடம் ஆடும் வழிஇனியன போனார்.

அயோத்தியா காண்டம்—வனம்புகு படலம்.

தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீய்வினை என்ன நீத்துச்சிந்தனை முகத்திற்றேக்கிப் போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கேள் ஆவரோதெரியின் அம்மா.

அயோத்தியா காண்டம் குகப்படலம்.

வருகிற மற்றைக் காண்டங்களையும் இதே ரீதியில் அச்சிட்டு வெளியிடுவோம்.

நாம் பதம் பிரித்திருக்கிற மாதிரியைப் பற்றி இங்கே சில வார்த்தைகள் சொல்லுவது அவசியமென நினைக்கிறோம். ஆங்கிலம் முதலிய மேல் நாட்டுப் பாஷைகளில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறதும், தமிழில் வசன நடை இப்பொழுது சகஜமாய்ப் போய் விட்டதுமான நிறுத்துக் குறிகளை நாம் காவியத்தின் உள்ளே தாராளமாக உபயோகப்படுத்தியிருக்கிறோம். சிலவிடங்களில், முக்கியமாய் நூலின் முற்பகுதியில் பொருளில் சந்தேகம் வராதிருக்க வேண்டும் என்று வசன நடையில் போடவேண்டிய குறிகளுக்கு மேலேயே கூடக் குறிகள் போட்டிருக்கிறோம். வல்லினம் இரட்டிருக்கிற இடங்களில் நிறுத்தம் ஏற்படும்போது வாட்குறி¹ மாத்திரம்தான் போட்டிருக்கிறோம், இரட்டிக்கும் மெய்யை எழுதவில்லை. புணர்ச்சிகளையும், பொருள் விளங்குவதற்கு எத்தனை தூரம் பிரிக்கலாமோ அத்தனை தூரம் பிரித்தே எழுதியிருக்கிறோம். உதாரணமாக எங்குலத் தலைவர்கள், அருத்தவ முனிவர், அளப்பருங்காலம் என்ற மொழித் தொடர்களை எம் குலத் தலைவர்கள், அரும் தவ முனிவர், அளப்பு அரும் காலம் என்றேதான் எழுதியிருக்கிறோம். § நன்னகரமும் தகரமும் புணருமிடத்து நகரம் இரட்டித்திருப்பதைப் பிரித்தெழுதும்போது, முதல் மொழி இரண்டாம் வேற்றுமையாக இருக்கையில் நன்ன

* , என்னும் குறி உடைவாள் போலிருப்பதாலும் அது வாக்கியத்தை இடையில் வெட்டுவதாலும் அதற்கு வாட்குறி என்று பெயர் கொடுத்திருக்கிறோம்.

§ ஆனால் எங்கெங்கே சந்தி பிரித்தால் பொருளில் சந்தேகம் வருமோ, அல்லது தெளிவு குறையுமோ, அங்கே யெல்லாம் புணர்ச்சியைப் பிரிக்கவில்லை.

கரத்தைப் போட்டுவிட்டால் பொருளில் ஐயமேற்படு
 மாகையால் அந்த மொழியின் இறுதியில் றகர
 ஒற்றையேதான் போட்டிருக்கிறோம். ஆனால் அடுத்த
 வார்த்தையின் முதலெழுத்து தகரமாய்த்தான்
 இருக்கும். ஒரு அடைமொழிக்கு வேறு அடைமொழி
 கள் வரும்போது சாத்தியமான இடங்களிலெல்லாம்
 அடைமொழித் தொடரை நெருக்கிப் போட்டுப் பெயர்ச்
 சொல்லைக் கொஞ்சம் தள்ளியே போட்டிருக்கிறோம்.
 ஒரு பெயர் அல்லது வினைக்குப்பல பெரிய அடைகள்
 வரும்போது தனித்தனி அடைகளுக்கு மத்தியில் ஒரு
 வாட்குறியும் போட்டிருக்கிறோம்.

இப்படியெல்லாம் செய்திருந்தாலும் கம்பனுடைய
 வாக்கு எள்ளளவேனும் மாறுபட்டிராது. நாம் எழுதி
 யிருக்கிற பாட்டுகளைப் புணர்ச்சி கூட்டிப் படித்துவிட்
 டால் சாதாரணமான பதிப்புக்களிலுள்ள பாடமாகி
 னிடும். கம்பனுடைய பிரயோகத்தை உள்ளது உள்ள
 படியே காட்டவேண்டும் என்று 46ஆம் செய்யுளில்
 ஆதிமதியும் நீதி நிலையும் என்று எழுதுவதற்குப்
 பதிலாக ஆதிம்மதியும் நீதிநிலையும் என்றே எழுதி
 யிருக்கிறோம். பாதிம்முழுதும் என்று துவக்கும்
 நான்காம் அடியில் பாதி என்பதன் பிறகு பொருள்
 நிறுத்தம் வேண்டுவதனால் புள்ளி வாட்குறி போட்
 டிருக்கிற காரணம் பற்றியும், படிப்போர் எதுகை
 நோக்கி மகரம் இரட்டிக்குமென்று அறிந்துகொள்ளு
 வார்கள் என்பது பற்றியும், மகர ஒற்றைப் போட
 வில்லை. இதிலிருந்து கம்பனுடைய வாக்கு விஷயத்
 தில் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்கி
 ரோம் என்று பண்டிதர் கவனிப்பார்களென நம்புகிறோம்.

இனி கம்பனுடைய சரித்திரத்தையும் அவன்
 விளங்கிய காலத்தையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

கம்பனுடைய சரித்திரத்தைப்பற்றியும் காலத்தைப்
 பற்றியும் நம் காலம் வரையில் எட்டியிருக்கிற ஒன்றோ
 டொன்று முரணுகிற பல கர்ணபரம்பரைகளுக்கிடையில்

இன்ன இன்ன அமிசங்களை நிச்சந்தேகமாக நம்பலாம் என்று நிர்ணயிப்பது மிகவும் கடினமான காரியம். இருப்பினும், அந்த மகா கவியின் சரித்திரத்தில் உண்மையாக இருக்கலாம் என்று கொள்ளக்கூடிய அமிசங்கள் பின்வருபவைதாம் என்று ஒருவாறு நிச்சயித்து எழுதுகிறோம்.

கம்பன் ஜாதியில் உவச்சன், அதாவது காளிகோயில் பூசாரி. அவன் தகப்பன் பெயர் ஆதித்தன். அவன் பிறந்தது திருவழுந்தூர். காலத்தில் அவன் திருவெண்ணையநல்லூரில் சடையன் என்னும் ஒரு வள்ளலை அடுத்து, அவனால் மதித்தற்கரிய நன்மைகள் பெற்று, அவனுக்கு உயிர்த் துணைவனாக வாழ்ந்து வந்தான்.

கம்பன் தனது கவித்திறமையை முதலில் காட்டியது வேளாளரைப் பாடிய ஏரெழுபது என்னும் நூலிலாம். சரஸ்வதியந்தாதி, மும்மணிக்கோவை என்ற நூல்களும் கம்பனால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் அவை எக்காலத்தில் பாடப்பட்டன என்று சொல்ல முடியவில்லை. இப்பொழுது இறந்துபோய்விட்டாலும் இன்னும் எத்தனையோ பாட்டுகளும் நூல்களும் கம்பன் பாடியிருக்க வேண்டியது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவனுடைய வாக்கின் செழுமையைப் பார்த்துவிட்டுத்தான் சடையப்ப வள்ளல் அவனை ராமாயணத்தைத் தமிழில் பெருங் காப்பியமாகப் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கவேண்டும் *

* கம்பன் நெடுநாள் வரையில் காவியத்தைத் துவக்காமலே இருந்துவிட்டதாகவும், அதைக்கண்டு சடையன் எப்படியாவது கம்பனை ராமாயணம் பாடும்படி செய்துவிடவேண்டும். என்று சோழனை வேண்டிக்கொள்ள, அவன் கம்பனையும் ஒட்டக்கூத்தனையும் போட்டியில் விட்டால் தலையிடுக்கும் என நினைத்து அவ்விருவரையும் ராமாயணம் பாடும்படி ஆக்ஞாபித்ததாகவும் கர்ண பரம்பரை கூறும்.

ராமாயணத்தைப் பாடப் பல வருஷங்களாகி யிருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. பிறகு அங்கங்கேயுள்ள வித்துவான்களுக்கு அதைப் பாடித் துக்காட்டி அவர்களுடைய சாற்றுக் கவிகளைப் பெற்றுக் கொண்டு கடைசியில் அவன் பூரங்கம் சென்று பூரிமந் நாதமுனிகளும் மற்றுமுள்ள மகான்களும் பண்டிதர் களும் நிறைந்த சபையினில் தன் ராமாயணத்தை ஆதியோடந்தமாக வாசித்து அரங்கேற்றிக் கவிச் சக்ரவர்த்தி எனப் பட்டப்பெயரும் பெற்றான். அரங் கேற்றுவதற்கு முந்தி நம்மாழ்வார்மீது ஒரு அந்தாதி பாடி வைத்தான் என்றும் சொல்லப்படுகிறது.

கம்பனுடைய கவித்திறமை சோழ ராஜனுக்குத் தெரிந்தது முதல் அவனை அவன் தனது சபைக்கு வர வழைத்துக்கொண்டு அவனுக்கு ராஜோபசார தேவோ பசாரங்களும் செய்து வந்தானாம்.

கம்பனுக்கு அம்பிகாபதி என்று ஒரு மகனிருந் தான். அவனும் ஒரு கவி. அவன் சோழன் மகளை விழைந்தான் என்றும் அதற்காகச் சோழன் அவனைச் சிரச்சேதம் செய்தானென்றும் சொல்லப்படுகிறது. அம்பிகாபதியைத் தவிர கம்பனுக்குக் காவேரி என்று ஒரு மகனும் இருந்தானாம். அவனைச் சோழன் மகன் னிரும்பி வரம்பு கடக்க முயன்றானாம். அப்பொழுது அவள் தன் கற்பைக் காப்பதற்கு வேறு மார்க்கமில் லாமல் வீட்டு முற்றத்திலுள்ள கம்பங் குழியில் இறங்கித் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுவிட்டானாம்.

இந்தக் கதைகள் உண்மையாயிருக்கும் படியில் கம்பனுக்கும் சோழனுக்கும் மனஸ்தாபம் உண்டாவ தற்கு வேறு காரணங்கள் வேண்டாம். ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும், கம்பன் சோழன்மீது கோவித்துக்கொண்டு, ஏகாங்கியாய்ப் புறப்பட்டு, தேச தேசாந்தரங்களெல்லாம் சுற்றினான் என்று எல்லாக்

கர்ணபரம்பரைகளும் ஒத்துக் கூறுகின்றன. அந்த ஊர்களிலெல்லாம் கம்பன் தனது ஊர் பெயர் முதலானது ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் சாதாரண மனிதன்போலவே பிரயாணம் செய்தான். கடைசியில் அவன் ஒரு பலவானை அரசன் சபையில் போய்ச் சேர்ந்து அங்கே அஞ்ஞாதவாசமிருந்துகொண்டே தனது ராமாயணத்தைப் பிரசங்கித்து வரும் நாளில், அவனை அவ்வரசன் கம்பன் என்று தெரிந்துகொண்டதும் அவன்டத்துப் பேரன்பும், மரியாதையும் காட்டி, அவனுக்கு யானை, குதிரை, பரிவாராதிகள் பரிசாகத் தந்து அவனை ராஜபோகத்தில் வைத்துவிட்டான்.*

இப்படிச் சில வருஷங்கள் செல்லக் கடைசியில் கம்பனுக்குத் தன் சுதேசத்தைப் பார்க்கவேண்டுமென்கிற ஆசையுண்டாகி அதன்பேரில் அவன் அவ்

* இந்த அரசன் பெயர் பிரதாபருத்திரன் என்று தமிழ் நாவலர் சரிதை கூறும். ஆனால் இன்னொரு கர்ண பரம்பரை கம்பன் அஞ்ஞாதவாசமிருந்தது சேர அரசன் அவையில் என்று சொல்லுகிறது. தன்னுடைய கவித்திறமையை அறிய முடியாத ஆந்திர அரசன் சபைக்குக் கம்பன் சென்றான் என்று கூறும் கர்ணபரம்பரையை ஒப்புக்கொள்ளுவது நமக்குக் கடினமாக இருக்கிறது. மூன்று இடங்களில் கம்பன் தெலுங்கு மொழிகளைப் பிரயோகித்திருப்பதினின்று கம்பன் தெலுங்கிலும் பண்டிதனாயிருந்திருக்கவேண்டும் என்று தீர்மானித்து ஸ்ரீமான் ரா. ராகவையங்கார் இதற்குப் பொருத்தம் கூறுகிறார். இவை பாடப் பிழைகளல்ல, உண்மையில் தெலுங்கு மொழிகளே என்று ஏற்பட்டாலும்கூடக் கம்பனுக்குத்தான் சிறிது தெலுங்கும் தெரியும் என்று ஏற்படுமே ஒழிய, பிரதாபருத்திரனுக்கும் அவன் அவையத்தாருக்கும் தமிழிலக்கியங்களைக் கேட்டு அனுபவிக்கும் சக்தி இருந்தது என்று ஏற்படாது. ஆகையால் கம்பன் சேர அரசனிடம் சென்றான் என்று கொள்ளுவதுதான் நியாயம் என்று தோன்றுகிறது.

வேற்றரசனுடைய அனுமதி பெற்றுக்கொண்டு சோழ நாடு வந்துசேர்ந்தான். உள்ளூற இல்லாமற் போனாலும் மேலுக்காகிலும் கம்பனுக்கும் சோழனுக்கும் சமாதானம் ஏற்பட்டது. கம்பன் பழையபடி அரண்மனைக்குச் செல்லுவதும் சோழன் கம்பனுக்கு முன்போலவே மரியாதைகள் செய்வதும் சிலகாலத்துக்கு நடந்து வந்தது. ஆனால் சோழன் மாத்திரம் மனஸ்தாபத்தை மறக்கவில்லை. ஒரு கர்ண பரம்பரையை நம்புவதாக இருந்தால், சோழன் கம்பன்பேரில் கரு வைத்துக் கொண்டே வந்து ஒருநாள் அவன் அரண்மனைக்கு வரும் நேரம் பார்த்து அவனுக்கு எதிரே ஒரு புலியை அவிழ்த்துவிடும்படிக் கட்டளையிட்டானும். ஆனால் புலியை நோக்கிக் கம்பன் ஒரு கவிபாட, புலி அஞ்சி அடங்கிவிட்டதாம். அது கண்டு சோழன் கோபமுண்டு தன் கையிலிருந்த வில்லில் ஒரு அம்பைக் கோத்து கம்பனுடைய மார்பில் தைக்கும்படி விட்டுக் கம்பனைக் கொன்றுவிட்டானும்.

கம்பனுடைய சரித்திரத்தைச் சுற்றி வளர்ந்திருக்கிற கதைகளை எண்ணித் தொலையாது. அவைகளையெல்லாம் இங்கே எடுத்துச் சொல்லுவதில் பயனில்லை. ஆனால் கம்பன் காலத்தை நிர்ணயம் செய்வதற்கு அவனைப்பற்றி வந்திருக்கிற கர்ண பரம்பரைகளைச் சுற்று ஆழமாக நோக்குவது அவசியமாகும்.

கர்ணபரம்பரையாக வருகிற விஷயங்களை விசாரியாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுவது சரியன்று. ஆனால் கர்ணபரம்பரையாக வருகிற காரணம் பற்றியே அவ்விஷயங்களைத் தவறென்று கொள்ளுவதும் பிழையாகும். ஐதீகம் ஒருவாறிருக்கும்போது பண்டிதர் அதை உண்மை யெனவே நினைத்துக்கொண்டு அதற்குச் சரித்திர ரீதியான ஆதாரங்கள் தேடவேண்டும். அப்படித் தேடிக்கொண்டு வருகையில் ஐதீகத்தைப் பொய்ப்படுத்தக்கூடிய சாஷியங்கள் தென்பட்டால், அச்சாஷியங்களைப் பலதடவை சோதித்தும் ஐதீகத்

தோடு பொருத்தியும் பார்த்து, அவை நிச்சந்தேகமான
வையாயும் ஐதீகத்தோடு முற்றிலும் முரணுபவையாயும்
இருந்தால் மாத்திரம் ஐதீகத்தைத் தவறு என்று
கொள்ளவேண்டும். புதிதாகக் கண்டுபிடித்திருக்கும்
ஆதாரங்களின் விஷயத்தில் கொஞ்சம் சந்தேகமிருந்
தாலும் சரி, ஐதீகத்தினுள்ளேயே அந்தர்கதமான
அசாத்தியதை இல்லாத வரையில் ஐதீகத்தைத் தான்
ஒப்புக்கொள்ள வேண்டியது.

ஆனால் கர்ணபரம்பரைகள் ஒரே குணத்தவையாக
இருப்பதில்லை. ஒன்றுக்கொன்று பொருந்தாத பல
சங்கதிகள் ஒரே கர்ணபரம்பரையில் ஒரே சரித்திரமாகச்
சொல்லப்படுவதை நாம் பார்க்கிறோம். இந்தச் சந்தர்ப்
பங்களில் உண்மையைக் கட்டுக்கதையினின்றும் பிரித்
தெடுத்தல் கடினமாகத்தானிருக்கும். ஆனால் இதைப்
பார்த்துவிட்டு ஒரு ஐதீகத்தில் சொல்லப்படுகிற சகல
விஷயங்களையும் சுகட்டுக்கு ஒரே ரீதியாகத்
தவறென்றே கொண்டுவிடுவது சரியாகாது. ஐதீகத்
தில் சொல்லப்பட்டு வருகிற எந்த எந்த விஷயங்கள்
உண்மையாக இருக்கவேண்டியது, எந்த எந்த
விஷயங்கள் கதையாகச் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்,
என்று ஆராய்ந்து உண்மைகளைத் தனியாகப் பிரித்
தெடுத்து அவைகளை மாத்திரம் ஸ்தாபித்து, மற்றவை
களை வெறும் கதைகளென்று நிரூபித்துக் காட்டி
உலகத்தில் உண்மை பரவும்படி செய்யவேண்டியது
தான் பண்டிதர்களின் கடமையாகும்.

இப்பொழுது நாம் கூறி முடித்த விசாரணைவழியை
அனுசரித்துக் கம்பனுடைய காலத்தை நிர்ணயம்
செய்ய முயலலாம்.

எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்மேல்,
சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராமகாதை, பங்குனி அந்த நாளில்,
கண்ணிய அரங்கர் முள்ளே கவி அரங்கு ஏற்றினுளே,

என்று கர்ணபரம்பரை சொல்லுகிறது. ஆகவே மிகப் பலமான காரணங்களிருந்தாலொழிய, கம்பன் ராமாயணத்தை அரங்கேற்றியது சாலிவாகன சகம் 807-ம் ஆண்டு என்பதைத் தள்ளிவிட நமக்குப் பாத்தியமில்லை. துவாபரயுகம் அல்லது வேறு யுகாந்தரங்கள் என்று மிகவும் தூரமான காலமாகச் சொல்லப்பட்டிருந்தால், கம்பனுடைய காலம் தெரியாததாலோ, அல்லது அவனுக்குப் பெரும் பழைமையைக் கற்பித்து அதனால் அவனுக்கு அபார மகிமையை உண்டாக்கலாம் என்கிற தவருன எண்ணத்தாலோ ஜனங்கள் அந்தப்பிரகாரம் கூறியிருக்கிறார்கள் என்று கொள்ளலாம். ஆனால் சகம் 807 மிகப்பழமையான காலமல்ல. ஆகையால் இந்தப்பாட்டு கம்பனுடைய நாளிலேயே அல்லது அதற்குச் சில நாட்களுக்குப் பிந்தியேதானோ பாடப்பட்டிருக்க வேண்டும் என நினைப்பது நியாய விரோதமாகாது.

கம்பன் காலம் சகம் 8-9ம் நூற்றாண்டுகளல்ல என்றும், அவன் சகம் 1042-ம் ஆண்டுக்கு அணித்தாகப் பிறந்து 1122-க்கு அணித்தாக இறந்திருக்க வேண்டும் என்றும் சில பண்டிதர்கள்* அபிப்பிராயப்

* இவர்களுக்குள் கல்வியாலும், கேள்வியாலும், கூரிய அறிவாலும் தலையாயவர், "செந்தமிழ்"ழின் பத்திரிகாசிரியராக இருந்த பூர்வீமான்ரா. ராகவையங்காராவர். கம்பன் காலத்தைப் பற்றி அவர் செய்திருக்கிற நிர்ணயத்தை நாம் மறுக்கிறோமானாலும், அவருடைய நுண்ணறிவையும் தமிழ்பிமானத்தையும், கம்ப பக்தியையும் நாம் பெரிதும் மதிக்கிறோம். அவர் "செந்தமிழ்" 2, 3-வது தொகுதிகளில் சேர்த்துள்ள அரிய மேற்கோள்கள் இல்லாவிடில் இந்த விவாதத்துக்குப் போதுமான ஆதாரங்கள் எமக்குக் கிடைத்திராது. ஆகையால் அவருக்கு நாம் கடப்பாடுடையோம் என்கிற விஷயத்தை இங்கே மனப்பூர்வத்தியாகத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

படுவதற்குக் காரணம், கம்பனும் ஒரு குலோத்துங்க சோழனும் ஒட்டக்கூத்தனும் பிரதாபருத்திர தேவனும் சமகாலத்தவர் என்று கர்ணபரம்பரைகள் கூறுவதும், ஒட்டக்கூத்தன் உலாவால் பாடிய மூன்று சோழர்களும் பிரதாபருத்திரனும் சகம் 11-வது 12-வது நூற்றாண்டு களுக்கிடையில் விளங்கினார்கள் என்று சிலாசாசனின் நிச்சயித்திருப்பதுமே, சிலாசாசனங்கள் எப்பொழுதும் ஒப்புக்கொள்ளத்தக்க பிரமாணம் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்தச் சாசனங்களில் குறிக் கப்படும் வருஷங்கள் எந்தச் சகாப்தத்திலிருந்து கணக்கிடப்படுகின்றன என்று நிர்ணயிப்பதில் எப்பொழுதும் அபிப்பிராய பேதங்களிருக்கின்றன. ஆகையால் சிலாசாசனங்களுடைய தீர்மானங்களைப் பூர்ணப் பிரமாணமாகக் கொள்ளுவது சரியாகாது. பிரதாபருத்திரனுக்கும் கம்பனுக்கும் கற்பிக்கிற சம்பந் தத்தைப் பற்றி 20-ம் பக்கம் அடிக்குறிப்பில் எழுதி யிருக்கிறோம். ஒட்டக்கூத்தன் உலாவால் பாடிய விக்கிரமன், குலோத்துங்கன், ராஜராஜன் என்ற பேர் களுள்ள சோழர் மூவரும் ஒருவர் பின் ஒருவராக சகம் 1040 முதல் 1122க்கு மேல் வரையில் அரசாண்டார்கள் என்பது சிலசாசனங்களின் அபிப்பிராயம். இது உண்மையாக இருக்கும்படித்தில் கம்பனும் ஒட்டக்கூத்தனும் சமகாலத்தவர்களாக இருந்திருக்க முடியாது என்றுதான் நமக்குத் தோன்றுகிறதே ஒழிய, கம்பன் சகம் 21-வது 22-வது நூற்றாண்டுகளில் விளங் கியிருக்கவேண்டும் என்று நிச்சயிக்கத் தோன்றவில்லை.

கம்பனும் ஒட்டக்கூத்தனும் சமகாலத்தவர் என்று எல்லாக் காரண பரம்பரைகளும் ஒத்துக் கூறும்போது இதை எப்படி மறுக்கலாகும் என்று ஓர் கேள்வி பிறப்பது இயற்கை. ஆனால் வேறு வேறு காலத்தி லிருந்த மகான்களையும் மகா கவிகளையும் ஒரே காலத்தி லிருந்ததாகச் சொல்லுவது கர்ண பரம்பரைகளுக்குச்

சர்வ சாதாரணமாயிருக்கிறது. அராபியக் கதைக
ளெல்லாம் “ அருன் அல்ரஷீத் காலத்திலே ” என்று
ஆரம்பிப்பதை எல்லோரும் பார்த்திருப்பார்கள். நம்
நாட்டுக் கதைகளிலும் “ அசோகன் காலத்திலே ”
என்றும், “ விக்கிரமார்க்கன் ” காலத்திலே என்றும்,
“ போஜராஜன் காலத்திலே ” என்றும் ஆரம்பிக்கிற
கதைகளை நீக்கிவிட்டால் மிகுதியுள்ள கதைகள் மிகச்
சொற்பமாகத்தானிருக்கும். காளிதாசன் விக்கிர
மாதித்தன் காலத்திலிருந்தான் என்று ஒரு கதை
கூறும். அவன் போஜராஜன் காலத்தவன் என்று
மற்றொரு கதை சொல்லும். காளிதாசனும், பவபூதியும்
ஏககாலத்தவர் என்பது நமது பழைய பண்டிதர்களின்
கொள்கை ஆனால் இவ்விருவருக்கும் மத்தியில்
குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் உண்டு என்று
சில நவீன பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஒளவையார்
திருவள்ளுவர் காலத்திலும், நக்கீரர் காலத்திலும்
இருந்தாள் என்று நமது கர்ண பரம்பரைகள் சொல்லு
கின்றன. அப்படியானால் அவன் சுமார் 800 வருஷம்
ஜீவித்திருந்தானெனக் கொள்ளவேண்டி வரும்.
இப்படிக்கெல்லாம் இருப்பதினால் கம்பனும் ஒட்டக்
கூத்தனும் வேறு வேறு காலத்தவர்களாயிருந்தால்
கர்ணபரம்பரைகள் அவர்களை ஏககாலத்தவர் என்று
சொல்லா என்று சொல்ல இடமில்லை.

கர்ணபரம்பரையாக வந்தன என்று சொல்லப்
படும் கதைகளிலநேகங்களைப் பொழுதுபோகாமலிருக்
கிற பண்டிதர்களால் சமயோசிதமாகக் கற்பிக்கப்பட்ட
வையாகத்தான் மதிக்கவேண்டும் என்று பின்வரும்,
நாம் கர்ணபரம்பரையில் கேட்ட, கதையே நமக்குக்
காட்டும். கம்பன் ஒட்டக்கூத்தனுடைய பொருமைக்
குச்சற்று நேரத்திற்காகிலும் ஒரு ஆறுதல் உண்டாக்க
வேண்டும் என்ற எண்ணத்துடன், மாறுவேடம் பூண்டு
அவனிடம் சென்று கம்பன் இறந்து விட்டான் என்று
சொன்னான். அதுகேட்டதும், ஒட்டக்கூத்தன்,

இன்றைக்கோ கம்பன் இறந்த நாள்! என் கவிதை
இன்றைக்கோ அரசு அவைக்கு ஏற்கும் நாள்! —
இன்றைக்கோ

பூ மடந்தை வாழ, புனி மடந்தை வீற்றிருக்க,
நா மடந்தை நூல் வாங்கும் நாள்!

என்று பாடவே, பாட்டின் அரத்தினால் கம்பன் அங்
கேயே உயிரற்று விழுந்து விட்டானாம். ஒட்டக்கூத்தன்
உடனே பரிதபித்துக்கொண்டு அரத்தை மாற்றி,

இன்றைக்கோ கம்பன் எழுந்த நாள்! என் கவிதை
இன்றைக்கோ அரசு அவைக்கண் ஏறு நாள்! —
இன்றைக்கோ

பூ மடந்தை வாழ, புனி மடந்தை வீற்றிருக்க,
நா மடந்தை நூல் பூட்டும் நாள்!

என்று திருப்பிப் பாடினதும் கம்பன் உயிர் பெற்
றெழுந்து விட்டானாம்.*

ஆனால் “இன்றைக்கோ கம்பன் இறந்த நாள்”
என்று துவங்கும் வெண்பாவானது, தமிழ் நாவலர்
சரிதையில் சிறிது மாற்றப்பட்டு, “கம்பன் சோழனால்
கொலையுண்டான் என்று கேட்ட புலவர்கள் பலராலும்
பாடப்பட்டது” என்ற தலைப்பின் கீழ் வருகிறது.

அப்படியே சோழன் வில்லால் அடிபட்டு வீழ்ந்த
காலத்தில் கம்பன்,

* அரம் பாடியதும் கம்பன் இறந்து விழுந்தானென்றும்,
மாற்றிப் பாடியதும், கம்பன் பிழைத்தெழுந்தான் என்றும்
கூறும் கதை யானது, “ப்ஹோஜராஜே திவம் கதே” என்று
காளிதாசன் சொன்னதும், மாறுவேடம் போட்டு வந்து
‘போஜன் இறந்தான்’ என்று பொய்யாகச் சொல்லிய
போஜன் பிணமாய் விழுந்து விட்டான் என்றும், அதை மாற்றி
“ப்ஹோஜராஜே ப்ஹீவம் கதே” என்று சொன்னதும்
போஜனுக்கு உயிர்வந்து விட்டது என்றும், சொல்லும்
கதையைப் பார்த்துத் தமிழ்ப் பண்டிதர் கற்பீத்திருக்க
வேண்டும் என்று எல்லோருக்கும் தோன்றும்.

வில் அம்பு சொல் அம்பு மேதகவே ஆனாலும்,
வில் அம்பின் சொல் அம்பு வீறு உடைத்து: —வில் அம்பு
பட்டு உருவிற்று என்னை : என் பாட்டு அம்பு நின் குலத்தைச்
சுட்டு எரிக்கும் என்றே துணி!

என்று ஓர் அரம் பாடினான் என்று தமிழ் நாவலர்
சரிதையில் சொல்லப்படுகிறது ஆனால் இது,
பாண்டியன் அம்பாலடிக்க ஓளவை பாடியதாகக்
கூறும்,

வில் அம்பு சொல் அம்பு மேதினியில் இரண்டு உண்டு :
வில் அம்பின் சொல் அம்பே மேல் அதிகம் ; — வில் அம்பு
பட்டது, அடா, என் மார்பில், பாண்டியா நின் குலத்தைச்
சுட்டது, அடா, என் வாயின் சொல்!

என்ற பாட்டைச் சிறிது மாற்றிக் கம்பன்மேல் ஏற்றி
னதாக இருக்கிறதே ஒழிய வேறில்லை. இந்தக்
கதைகள் சம்பந்தப்பட்ட வரையில் தமிழ் நாவலர்
சரிதையின் கதைகள் தான் ஆதிக் கதைகள் என்று
ஏற்பட்டாலும், கர்ணபரம்பரைகள் விஷயத்தில் நாம்
மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று இவை
காட்டுகின்றன என்பதற்கும் சந்தேகமில்லை.

இனி ஒட்டக்கூத்தனையும் கம்பனையும் சேர்த்துக்
கூறும் கதைகளைச் சற்று ஆராய்வோம்.

புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்கு
உதவித் தொழில் புரி ஒட்டக்கூத்தனை,
என்று ஆரம்பிக்கும் வரிகள், புதுவைக்கு அதிபதியான
சடையனுக்குப் பந்துவான சங்கரனிடம் ஒட்டக்
கூத்தன் உதவித்தொழில் புரிந்து வந்தான் என்று
சொல்லுகிறன். கம்பனுடைய நண்பனாகிய
சடையப்ப வள்ளலுடைய தகப்பனுக்குச் சங்கரன்
என்று பெயர். இதனால் இந்தச் சங்கரனிடம் தான்
ஒட்டக்கூத்தன் வேலைபார்த்தான் என்று சொல்லப்
படுகிறது.* ஆனால் பாட்டன் பெயரைப் பெயரனுக்கு

* "செந்தமிழ்", தொகுதி, பக்கம்.

வைக்கிற வழக்கம் தமிழ் நாட்டில் அதிகமாதலால் குடி அழியா திருக்கிற வரையில் ஒவ்வொரு தலைமுறையிலும் புதுவை அதிபதிகளின் குலத்தில் ஒரு சங்கரனும் ஒரு சடையனும் இருந்தே தீருவார்கள் என்று நம்ப நிரம்ப இடமுண்டு. அப்படியே ஒட்டக்கூத்தன் பாடிய விக்கிரம சோழன் உலாவில்,

.....மோட்டு அரணக்
கொங்கைக் குலைத்துக் குடகக்குவடு ஒடித்த
கொங்கைக் களிற்றுத் திரிகர்த்தனும்,

.....மட்டை எழக்
காதித் திரு நாடர் கட்டு அரணம் கட்டு அழித்த
சேதித் திரு நாடர் செல்வனும்,

விக்கிரமனோடு இருந்ததாகப் பாடியிருப்பதில், திரிகர்த்தன், சேதி என்கிற பெயர்கள் முறையே கம்பனுடைய ரக்ஷகனான சடையப்பனையும், கம்பன் ஏரெழுபது அரங்கேற்றிய காலத்தில் உடனிருந்த சேதிராயனையும் தான் குறிக்கின்றன என்று சொல்லப் படுகிறது. * ஆனால் திரிகர்த்தன் என்னும் பட்டப் பெயர் கம்பனுடைய நண்பனுக்குத்தான் முதலில் கொடுக்கப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், அவன் வழி முறையில் வந்தவர்களுக்கெல்லாம் அந்தப் பெயர் கொடுக்கப்பட்டு வந்திருக்கவேண்டும் என்று சொல்லுவதல் விகற்பம் ஒன்றுமில்லை. சேதிராயன் என்பதும் ஒரு மனிதனுக்கு இயற்பெயரல்ல, ஒரு குடியின தலைவர்களுக்குப் பரம்பரையாக வரும் பொதுப் பெயரேயாகும். † ஆகையால் கூத்தன் உலாவில்

* “செந்தமிழ்,” தொகுதி , பக்கம் —

‡ சேதி நல்நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி, மாது ஒரு பாகர் அன்பின் வழி வரு மலாடர்கோமான், என்னும் ‘மெய்ப்பொருள் நாயனார் புராணத்திலுள்ள, செய்யுள் இங்கே கவனிக்கத் தக்கது (ஸ்ரீமான் து. அ) கோபிநாத ராயர் “செந்தமிழ்”-இல் எடுத்துக் காட்டியது.

இவ்விரண்டு பெயர்களும் வருவதிலிருந்து கம்பன் காலத்திலிருந்து சேதிராயனையும் சடையனையும் தான் குறிக்கின்றன என்ற ஒரு தலையாகக் கூறிவிட முடியாது.

ஒட்டக்கூத்தனுக்கும் கம்பனுக்கும் நேரே சம்பந்தத்தைக் காட்டும் கதைகள் நமக்குத் தெரிந்தமட்டில் நாம் ஏற்கனவே சொல்லியதைத் தவிர இரண்டே இரண்டுதான். அவைகளில் ஒன்று பின்வருமாறு சோழன் இவ்விரண்டு புலவர்களையும் ராமாயணம் பாடவேண்டும் என்று கேட்டுக்கொண்ட சிலகாலம் கழித்து அவர்களை வரவழைத்துக் காவியம் எதுவரையில் சென்றிருக்கிறது என்று இருவரையும் கேட்க, கம்பன் எழுதத் துவக்கியே இல்லாவிட்டாலும் ஒட்டக்கூத்தனுக்குமேல் தான் எழுதிவிட்டதாகச் சொல்லவேண்டும் என்று சேதுபந்தனப் படலம் வரையில் தான் பாடியதாகச் சொல்லி, அங்கேயே இந்தப் பாட்டைக் கவனம்செய்து பாடினோம்.

குமுதன் இட்ட குலவரை, கூத்தரின்
திமிதம் இட்டுத் திரையும் திரைக்கடல்
துமிதம் ஊர்புக வானவர் துள்ளினார்
அமுதம் இன்னும் எழும்எனும் ஆசையால்!

இந்தச் செய்யுளில் வரும் துமிதம் என்னும் வார்த்தை நிகண்டுகளிலாவது வழக்கிலாவது இல்லை என்று

புதுவைச் சேதிராயனும் வெண்ணெயூர்ச் சடையனும் ஒரே மனிதன் தான் என்று, முவலூர்ச் சிவன் கோவிற்கவர்களில் ஒன்றில் வெட்டியிருக்கும்.

தே மாவயங்கு செய் யா...ம பாற்கடல் சேதிபர் கோன்
மாமால் புதுவைச் சடையன்...

என்னும் வரிகளும் வேறு பிறவும் காட்டுகின்றன என்று பி. அ. நாராயணசாமி ஐயர் "செந்தமிழ்" -இல் சொல்லுகிறார். பழைய சாத்திரங்களில் இருக்கும் மயக்கங்களைக் களைந்து உண்மையைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமான காரியமாக இருக்கிறது!

ஒட்டக்கூத்தன் ஆகேடிபித்தானும். கம்பனும்,
 “நானும் அறியேன் அவனும் பொய் சொல்லாள்”
 என்று சொல்லிவிட்டு சரஸ்வதியைத் தியானிக்க,
 அவள் கற்பித்ததின் பிரகாரம் ஒட்டக்கூத்தனையும்
 அரசனையும் தன்னோடு இடைத் தெருவுக்கு அழைத்துக்
 கொண்டு போனான். அங்கு இடைச்சிபோல் வந்தி
 ருந்த கலைவாணி தன் குழந்தைகளைப் பார்த்து “துமி
 தெறிக்கும் எட்டவிடுங்கள்” என்று கூறியதை ஒப்புக்
 கண்டு ஒட்டக்கூத்தன் ஒப்புக்கொண்டுவிட்டான்.

மற்றொரு கதை இதுவாம் கம்பனுடைய ராமாய
 ணத்தின் பெருமையைக்கண்டு ஏங்கி, கூத்தன் தன்
 ராமாயணத்தை முதலிலிருந்து கிழித்துக்கொண்டு
 வருகையில், அகஸ்மாத்தாய் அவ்வழிபோன கம்பன்,
 கூத்தன் வீட்டினுள் சென்று, உத்தரகாண்டம் சிதை
 வுமல் நிற்பதைப் பார்த்து, “நான் உத்தரகாண்டம்
 பாட உத்தேசிக்கவில்லையாதலால், தங்களுடைய
 உத்தரகாண்டத்தைக் கிழிக்காமல் வைத்து என் ஆறு
 காண்டங்களோடு சேர்த்து வைக்கவேண்டும்” என்று
 கேட்டுக்கொண்டானும். கூத்தனும் அதற்கு இணங்கி
 அதை நிறுத்திக்கொண்டாலும். ஆனாலும் ஒட்டக்
 கூத்தனுடை அழக்காரும் அகங்காரமும் நிறைந்த
 சுபாவத்தைக் கவனிக்கும்போது, கம்பன் அவன்
 காலத்தவனாய் இருந்தால் அவனிடம் இம்மாதிரி
 வார்த்தை சொல்ல துணிந்திருப்பான் என்றாவது,
 அப்படியே கம்பன் சொல்லியிருந்தாலும் ஒட்டக்
 கூத்தன் அதற்குச் சம்மதித்திருப்பான் என்றாவது
 நினைக்க முடியவில்லை.

தனீர, சோழ மண்டல சதகத்தில், பூண் நிலாவும்
 கம்பன் நலம் பொலியும் தமிழால் பொலிவு எய்திக்
 காணும் ஆறு காண்டம் உறும் கதையின் பெரிய கதை
 என்னும், தான் நிலாவும் கழல் அபயன் சபையில்
 பயில் உத்தரகாண்டம், வாணிதாசன் அரங்கேற்ற
 வைத்தார் சோழமண்டலமே, என்று வருகிற செய்யுள்

வாணிதாசன் என்ற புனைபெயர் பூண்ட ஒட்டக்கூத்தன் தன் உத்தரகாண்டத்தை அபயன் என்னும் சோழ அரசன் சபையில் அரங்கேற்றினான் என்று கூறுகிறது. ஆனால் நாம் மேலே சொன்ன கதையில் ஏதேனும் உண்மையிருந்தால் ஒட்டக்கூத்தன் தன் உத்தரகாண்டத்தை அபயன் என்னும் சோழ அரசன் சபையில் அரங்கேற்றினான் என்று கூறுகிறது. ஆனால் நாம் மேலே சொன்ன கதையில் ஏதேனும் உண்மை இருந்தால் ஒட்டக்கூத்தன் தன் உத்தரகாண்டத்தை அரங்கேற்றக் கூசியிருப்பான் என்று தோன்றுகிறது. இந்தப் பாட்டில் ஒட்டக்கூத்தன் முதல் ஆறு காண்டங்களைப் பாடியதாகச் சொல்லாதிருப்பதும் கவனிக்கத்தகுந்தது.* அபயன் என்பதும் சகம் 992 முதல் 1040 வரையில் அரசாண்ட உபயகுலோத்தமன் என்கிற

* அரகேசரி என்றொரு கவி "ரகுவமிசம்" என்றொரு காசியம் பாடியிருக்கிறான். அதில் அவன் "செந்தமிழ்" 44-இல் எடுத்துக் காட்டியபடி

பொன் தாமரை மான் ஒழியாது பொலியும் மார்ப-
எல் தாங்கு மேனி ரகுராம சரிதை யாவும்

கற்று, ஆர்கலியின் பெரிது ஆம் தமிழ்க் கம்ப நாடன்

உற்ற ஆங்கு உரைத்தான் : உரையாதன ஒதுகிற்பாம்,
என்று சொல்லிவிட்டு உத்தரகாண்டக் கதைகளைச் சொல்லத்
துவக்குகிறான். இவன் காலத்தைப் பற்றி ஒன்றும் தெரிய
வில்லை. ஆனால் இவன் காலத்தில் ஒட்டக்கூத்தரின்
உத்தராமாயணம் இருந்திருந்தால் ஒன்று அதையும் பாடி
இருக்கமாட்டான், அல்லது அதைப்பற்றி இந்த இடத்தில்
புகழ்ச்சியாகவோ இகழ்ச்சியாகவோ பேசியிருப்பானாயின்,
இவன் கம்பனுக்கும், ஒட்டக்கூத்தனுக்கும் இடைப்பட்ட
காலத்தில் இருந்திருப்பான் என்றும், இதிலிருந்து ஒட்டக்
கூத்தன் இவன் காலத்துக்குப் பிற்பட்டவன் என்றும்
வாதிக்க ஏது இருக்கிறது. பண்டிதர் இவர் காலத்தை
நிர்ணயிக்க முயலுவது அவசியம்.

குலோத்துங்க சோழனுடைய பெயர்களில் ஒன்றாகும். சதகச் செய்யுள் அவனைத்தான் குறிக்கின்றது என்று வைத்துக்கொண்டால் ஒட்டக்கூத்தனை ஸ்ரீ ரா. ராகவையங்கார் முதலிய பண்டிதர் சொல்லும் காலத்துக்கு ஒரு தலைமுறை மேலே ஏற்ற வேண்டிவரும்.

ஆனால் "செந்தமிழ்"ப் பத்திரிகை மூன்றாம் தொகுதியில் நிர்ணயித்திருக்கிறபடி ஒட்டக்கூத்தன் சிலாசாசனிகளால் இரண்டாவன் என்று சொல்லப்பட்ட குலோத்துங்கனுடைய அவையில் தான் உத்தரகாண்டத்தை அரங்கேற்றினான் என்று வைத்துக் கொண்டு பார்ப்போம். ஸ்ரீமத் ராமானுஜாச்சாரியார் காலமாவதற்கு முன்பே இந்தக் குலோத்துங்கன் இறந்துபோய்விட்டானென்றும் ராமானுஜர் சகம் 1059 இல் பரமபதமடைந்தார் என்றும் குருபரம்பரை கூறுவதால், இந்தக் குலோத்துங்க சோழன் சகம் 1059க்கு முன் நாலேந்து வருஷங்களே ஆண்டுவிட்டு இறந்துபோயிருக்கவேண்டும் என்று ஸ்ரீமான் ராகவையங்கார் ஒப்புக்கொள்ளுகிறார். அப்படியானால் ஒட்டக்கூத்தன் தன் உத்தரகாண்டத்தை சகம் 1059க்கு முன் அரங்கேற்றியிருக்கவேண்டும். நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிற கர்ண பரம்பரையை ஒப்புக்கொண்டால் கம்பனும் ஒட்டக்கூத்தனும் ஏககாலத்தில் ராமாயணம் பாட ஆரம்பித்தார்கள் என்று கொள்ளவேண்டும். ஒப்புக்கொள்ளாவிட்டால், ஏற்கனவே ஆறு காண்டங்கள் பாடப்பட்டுப் புகழெய்தியிருந்தால் தான் ஒரு கவிக்கு உத்தரகாண்டம் மாத்திரம் பாடவேண்டும் என்று தோன்றுவது இயற்கை என்கிற விஷயத்தை ஒப்புக்கொண்டு, கம்பன் தன் ராமாயணத்தை சகம் 1059க்கு அநேக வருஷங்கள் முன்னமேயே பாடி முடித்துப் பேர் பெற்றிருக்கவேண்டும் என்று நாம் கூறுவதற்கு இணங்கவேண்டிவரும். எதற்கும் கம்பன் சகம் 1042க்குச் சமீபத்தில் பிறந்

திருந்தால் 1059க்குள் ராமாயணம் பாடி அரங்கேற்றிச் சீரெய்தியிருப்பது அசாத்தியமென்று சொல்லவேண்டு வதில்லை.

இன்னும் புகழேந்தியும் ஒட்டக்கூத்தனும் சம காலத்தவர் என்று கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. விக்கிரம சோழனையும், குலோத்துங்க சோழனையும் புகழேந்தியும் பாடியிருப்பதால் இவ்விரு கவிஞரும் ஒரே காலத்தவர்தாம் என்று நாமும் ஒப்புக்கொள்ளுகிறோம் கம்பனும் ஒட்டக்கூத்தன் காலத்தவன் என்று கொண்டால் ஏற்கனவே சொல்லியபடி, நாலைந்து வருஷங்கள்தான் அரசாண்ட குலோத்துங்கன் ஆட்சிக்கு நெடுங்காலம் முன்னதாகவே ராமாயணம் பாடி அரங்கேற்றியிருக்க வேண்டிய அவன் புகழேந்தி சீரோடு விளங்கின காலத்திலேயே தானும் விளங்கினான் என்று ஏற்படும். அப்படியிருந்தால் ஒட்டக்கூத்தனுக்கும் புகழேந்திக்கும் சம்பந்தம் கூறும் கதைகள் எத்தனையோ இருக்கையில், கம்பனுக்கும் புகழேந்திக்கும் நேரே சம்பந்தத்தைக் காட்டக் கூடிய ஒரு கவிதையேனும் ஏன் இல்லை என்று இயற்கையாகப் பிறக்கக்கூடிய கேள்விக்குச் சரியான பதில் சொல்லமுடியாது. இம்முன்று கவிகளும் உண்மையாகவே ஒரு காலத்தவராக இருந்திருக்கும் பட்சத்தில், ஒட்டக்கூத்தனுடைய அழக்காற்றுக்கும், குரோதத்துக்கும் இலக்கமாயிருந்த மற்ற இருவருக்கும் மிகநெருங்கிய நட்பு இருந்திருக்கும்; அந்த நட்பைக் காட்டக்கூடிய கதைகளும் நமக்கு எட்டியிருக்கும்.*

* ஒட்டக்கூத்தனும் கம்பனும் ஒரு காலத்தவரல்லாத போது கதைகள் ஏன் பிடிவாதமாக இருவரையும் பிணைத்தே கூறுகின்றன என்று கேட்டால், நாம் ஏற்கனவே 27-ம் பக்கத்தில் சொல்லியதோடு இதுவும் சொல்லுவோம் :

இன்னொன்று, கம்பன் சகம் 1042 முதல் 1122 வரையிலுள்ள காலத்தில் விளங்கினான் என்று கொண்டால் உடையவர் காலத்திற்கு மிகவும் நெருங்கிக் கம்பன் பிரபலத்துக்கு வந்திருக்கவேண்டும் என்று ஏற்படும். அப்படியானால் அவருடைய திவ்வியப் பிரபாவத்தைக் கண்ணால் கண்ட சிஷிய வர்க்கத்தில் பெரும்பாலாரை நேரில் பார்த்திருக்கவேண்டிய ஸ்ரீவைஷ்ணவ தாசனான கம்பன் அந்த மகானைக் குறித்து ஒரு துதியேனும் எழுதாமல்தான். அப்பேர்ப்பட்ட செய்யுள்கள் ஒன்றேனும் இப்பொழுது காணப்படாதது கவனிக்கத் தக்கது.

தவிர, கம்பனுக்கு இந்தக் காலத்தைக் கற்பித்தால் அவன், உபயகுலோத்துங்கனைப் பாடிய கலிங்கத்துப் பரணி எழுதப்பட்ட காலத்துக்குப் பின்தான் விளங்கியவன் என்று ஏற்படும். ஆனால் பரணியில் சோழ நாட்டரசர் சூரிய குலத்தவர் என்றும், சோழ ராஜ்ஜியம் ஸ்ரீராமனுடைய மூதாதைகளில் ஒருவனால் ஸ்தாபிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறபோது, கம்பன் ராமகதையில் பாலகாண்டம் குலமுறை கிளத்துப் படத்திலாவது, கிஷ்கிந்தா காண்டம் நாட

கூத்தனுடைய அகங்காரத்தையும் அழுக்காற்றையும் கண்டு புழுங்கிய அவன் காலத்துப் புலவர்களோ, அல்லது ஆச்சரியப்பட்ட பிற்காலத்துப் பண்டிதர்களோ, அவனுடைய அந்தத்தீய குணங்களை மிகவும் வற்புறுத்திக் காட்டுவதற்காக, கனியிலும் கல்லியிலும் பெரிய கம்பன் இருந்தால்கூட இவன் தூக்கியெறிந்து விடுவானடா என்பதைப் புனைந்துரைக்க விரும்பி, கம்பன் இவன் காலத்தில் இருந்ததாகவும், இவன் அவனை அவமதிக்க முயன்றதாகவும் கதை கட்டியிருத்தல் வேண்டும். நெடுங்காலத்துக்கு முன் கம்பன் பாக்கியாக விட்டுவிட்ட உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தன் பாடியதும் இந்தக் கதையை ஜோடிப்பதற்குப் பண்டிதர்களுக்கு ஒரு சிறந்த உபகாரமாக இருந்திருக்கவேண்டும்.

விட்ட படலத்திலாவது இதைப்பற்றிப் பேசாமலிரான். மேலும் தான் பரதெய்வமாகக் கருதியிருக்கிற ஸ்ரீமான் ராமன் குலத்தவரைப் பற்றித் தன் ராமாயணத்தில் உற்சாகத்தோடும் அபிமானத்தோடும் அவன் பேசாமலிருக்க முடியாது. ராமாயணத்தின் முடிவில்வரும் வாழ்த்துப் பாக்களில் கூடச் சோழ அரசர் பெயர் வரவில்லை. ஆகையால் சோழ வமிசம் இங்ஙனாக வமிசத்திலிருந்து பிரிந்தது என்ற கவிங்கத்துப்பரணிக் கதை பிறக்கு முன்னரே கம்பன் ராமாயணத்தைப் பாடியிருக்கவேண்டும் என்று ஏற்படுகிறது.*

* கம்பன் சோழர்களைப் பற்றி ராமாயணத்தில் தான் இரண்டு இடங்களில் தான் சொல்லுகிறான். அவை, கிஷ்கிந்தா காண்டம், பிலநீங்கு படலத்தில்,

புவி புகழ் சென்னி, போர் அமலன், தாள் புகழ்
கனிகள் தம் மனை என,

என்று துவக்கும் செய்யுளும், யுத்த காண்டம் மருந்துமலைப் படலத்தில் அநுமானுடைய மார்க்கத்தை வருணிக்கையில் வரும்.

சென்னி, நாள் தெரியல் வீரன், தியாக மா

விநோதன் தெய்வப்

பொன்னி நாட்டு உவமைவைப்பைப் புலன்கொள

நோக்கிப் போனான்

என்ற அடிகளுமே. இவற்றில் சொல்லிய 'சென்னி' 'வீரன்' என்கிற பெயர்கள் ஒரு சோழனுடைய இயற்பெயர் என்றும், அந்தச் சோழன் தான் ஒட்டக்கூத்தனால் பாடப் பட்ட 'இரண்டாங்' குலோத்துங்கன் என்றும் ஸ்ரீ ராகவையங்கார் சொல்லுகிறார். ஆனால் சென்னி என்பது சோழர்களுக்கே பொதுப்பெயர் ஆனதாலும், அரசர்களை வீரன் என்று ஏற்றிச் சொல்லுவதும் மரபானதாலும் இந்தப் பெயர்களை ஒரு சோழனுடைய சிறப்புப் பெயர்களாகக் கொள்ளவேண்டியது அவசியம். தவிர, இந்தப் பெயர்களுள்ள சோழன் வீரசைவன், சிதம்பரத்திலுள்ள கோலிந்த ராஜப் பெருமான் விக்கிரகத்தைக் கடலிலிட உத்திர விட்டவன். இப்பேர்ப்பட்டவனை, ஸ்ரீவைஷ்ணவனாகிற கம்பன் தன் ராமாயணத்தில் ஏற்றிச் சொல்லியிருப்பான் என நினைக்க முடியவில்லை.

ஒட்டக்கூத்தன் காலத்திலிருந்து கம்பன் காலத்தை நிர்ணயிப்பதில் இத்தனை முரண்பாடு சம்பவிக் கிறது. தொன்றுதொட்டு வந்திருக்கிற தனியன் பிரகாரம் கம்பன் ராமாயணத்தை சகம் 807-இல் அரங்கேற்றினான் என்று கொள்ளுவதற்குச் சரியான ஆகோபணை ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை. *

* சில ஏட்டுப் பிரதிகளில் கம்பராமாயணத்தின் முடிவில்,

ஆவின் கொடைச் சகர் ஆயிரத்து நூறு ஒழித்து,
தேவன் திருவெழுந்தூர் நல் நாட்டு - மூவலூர்ச்
சீர் ஆர் குணத்தின் சேய் அமையப் பாடினான்
கார் ஆர் காசுத்தன் கதை,

என்று ஒரு வெண்பா காணப்படுகிறது என்றும், சகர் ஆண்டு என்பது சாவிவாகன சகாப்தமே என்றும், இந்த வெண்பாவானது கம்பன் ராமாயணத்தை சகம் 1100-இல் பாடினான் என்று சொல்லுகிறது என்றும் சூரியன் ராகவையங்கார் கூறுகிறார். இதில் விசாரிக்கவேண்டிய விஷயங்கள் பின்வருபவை: இந்தப் பாட்டு எழுதப்பட்டு இருக்கும் ஏட்டுப் பிரதிகளில் 'எண்ணிய சகாத்தம் எண்ணுற்றேழின் மேல்' என்கிற வெண்பா ஏதாவது ஒரு பாகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா? சகர் ஆண்டு சாவிவாகன சகாப்தம்தான் என்பதற்கு ஆதாரம் என்ன? கம்பன் மூவலூரான் என்பதற்கு வேறு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? இந்தப் பாட்டில் சொல்லும் கவியின் தகப்பனார் பெயர் ஆதித்தனா, குணத்தனா? எமக்கேற்ப, ராமாயணம் எக்காலத்தும், எல்லோரையும் ஆகரிஷிக்கும் கதையாதலால் பிற்காலத்தில் மூவலூரிலுள்ள வேறொரு கவி ராமாயணம் பாட, அதன் பாகரத்தில் இந்த வெண்பா வந்திருக்கலாம். பலராம கதைகளைச் சேர்த்து ஒரே வரிசையில் கட்டு வைத்த

அரங்கேற்றிய காலத்துக்குச் சுமார் இருபது வருஷங்
களுக்கு முன்னால் கம்பன் ராமாயணம் பாட ஆரம்
பித்தான் என்று வைத்துக் கொண்டால் கம்பன்
விஜயாலய சோழன் காலத்தில் அல்லது அவனுக்குப்
பின் ஆண்ட ஆதித்த சோழன் காலத்தில் அந்தக்
காவியத்தைப் பாடிவந்தான் என்று ஏற்படும். இந்தச்
சோழர்களும் மற்ற தமிழ் நாட்டரசர்களையும் ஒன்று
சேர்த்துக்கொண்டு பல்லவர்களோடு கடும்போர்
புரிந்து வந்தார்களாம். தமிழ் நாட்டுக்குச் சுதந்திரம்
கொடுக்க முயன்ற பெருந்தகைகளைப் பற்றி,
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் தேவாரத்தில் ஓரிடத்தில்
பேசியிருப்பது போலக் கம்பன் பேசவில்லை என்பது
விசனிக்கத்தக்கதே. ஆனால் சடையப்ப வள்ளலைப்
பாடிய அளவு கம்பன் ராமாயணத்தில் சோழர்களைப்
பாடவில்லையாகையால் அவன் பாடிய காலத்தில்

வர்களிடமிருந்து கம்பராமாயணத்தைப் பெயர்த்து எழுது
வோர், இதற்குச் சேராத, குணாதித்தன் மகன் எழுதிய ராம
கதையைச் சேர்ந்த, இந்த வெண்பரவைக் கம்பராமாயணத்
தின் இறுதியில் சேர்த்தெழுதியிருக்கலாம். தவிர இந்தக்
குணாதித்தன் சேயும் கம்பன் வமிசத்தவனாக இருந்தும்
இருக்கலாம். அப்படி இருந்தால், இந்தப்பாட்டு இடம்
மாறிக் கம்பராமாயணத்துக்கு வருவதற்குக் காரணங்கள்
அதிகப்படும். எதற்கும், நூல் செய்த காலத்தைக் குறிப்பிடும்
பாட்டுக்கள் நூல்களின் துவக்கத்தில்தான் வருகிறது வழக்க
மாதலாலும், இந்த வெண்பாவில் நம் கம்பனுடைய பெயர்
இல்லாததாலும், ஊரும் தகப்பன் பெயரும் மாறாக இருப்ப
தாலும், இந்த வெண்பா நமது விவகாரத்தில் ஒன்றையும்
விளக்கவில்லை என்று தீர்மானிக்கிறோம்.

சோழர்கள் தமிழ் நாட்டில் தலைமை வகிக்கவில்லை என்றும் ஏற்படுகிறது என நினைக்கிறோம்.*

கதைகள் கம்பனுக்கும் ஒரு குலோத்துங்கனுக்கும் சமகாலத்துவம் கற்பிக்கின்றன. தென்னாற்காடு ஜில்லா நாராயண வனத்திலுள்ள அகஸ்தியேச்சுவரன் கோவிலில் சகம் 429ம் வருஷமானது. ஒரு குலோத்துங்க சோழனுடைய 11வது ஆட்சி வருஷமாக இருந்தது என்று காட்டும் சாசனம் ஒன்று இருக்கிற தென்று பூர்மான் ரா. ராகவையங்கார் எடுத்துக் காட்டுகிறார்.† சகம் 407இல் ராமாயணம் அரங்கேற்றிய கம்பன் சகம் 416இல் குலோத்துங்கன் என்ற பெயரும் கொண்ட முதல் பராந்தகன் அவையிலும் பிரகாசித்தான் என்று சொல்லுவதில் அசம்பாவிதம் ஒன்றும் இல்லை.

தவிர, கம்பன் பூர்வங்கத்தில் ராமாயணம் அரங்கேற்றிய சபையில் பூர்மந் நாதமுனிகள் தலைமை வகித்தார் என்று கர்ண பரம்பரை சொல்லுகிறது.

*மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?

உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன்? — என்னை விரைந்து ஏற்றுக்கொள்ளாத வேந்து உண்டோ?

குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு? [உண்டோ

என்றும்,

காதம் இருபத்துநான்கு ஒழியக் காசினியை

ஓதக்கடல் கொண்டு ஒளித்ததோ? — மேதினியில்,

கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா, நீ

இல்லையோ எங்கட்கு இடம்? [முனிந்தால்

என்றும் கம்பன் சோழனைக் கண்டித்துப் பாடியிருக்கிறதில் இருந்து, அவன் காலத்தில் சோழ ராஜ்ஜியம் மிகக் குறுகிய தாயிருந்தது என்று ஏற்படும்.

† வேறு அநேக சாசனங்களில் இந்த அரசன் பெயர் பராந்தகன் என்று வருகிறது. இவன் சிங்காதனம் ஏறியது சகம் 429இல் என்று பூர்மான் கோபிநாதராயர் எழுதுகிறார்.

நாதமுனிகள் கலி 4024, அதாவது சகம் 844ம் வருஷத்தில் முதிர்ந்த வயதில் காலம் சென்றதாக ஒரு வைஷ்ணவக் கிரந்தம் கூறுகிறது. ஆனால் பூர் கோபிநாதராயர் அபிப்பிராயப்படுவதுபோல சகம் 912இல்தான் அவதரித்திருக்கவேண்டும் என்று நம்பினாலும்கூட, கம்பனும் நாதமுனிகளும் ஏககாலத்தவர் என்பதை வேண்டுமானால் மறுத்துக்கொள்ளலாம், கம்பனுடைய காலத்தைக் கீழே கொண்டுவர அவசியமில்லை. கம்பராமாயணத்திலிருந்து இரண்டு செய்யுள்கள் திவ்ய பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கர்ண பரம்பரை கூறுகிறது. இது உண்மையாக இருந்தால், நாதமுனிகள் காலத்தில் திவ்யப் பிரபந்தம் அனைத்தும் தொகுத்தாய்விட்டதாகையால் கம்பன் நாதமுனிகள் காலத்தவன் என்றவது அவருக்கு முந்தினவன் என்றவதுதான் ஏற்படுமேயல்லாது அவருக்குப் பிந்தியவன் என்று ஏற்படாது.

கம்பன் சகம் 10வது நூற்றாண்டு (கி. பி. 11வது)க்கு முற்பட்டவனாக இருக்கவேண்டும் என்பதற்கு இன்னும் இரண்டு துணைக்காரணங்களும் காட்டுவோம். சேக்கிழார் பெரியபுராணம் பாடியது சகம் 11வது நூற்றாண்டின் முதற்காலமாக இருக்கவேண்டுமென்ப பண்டிதர் நிச்சயித்திருக்கிறார்கள். கம்பராமாயணம் பெருங் காப்பியமேயானாலும் வைஷ்ணவபரமாயிருக்கிறதாகையால் சிவபரமாக ஒரு பெருங்காப்பியம் செய்து அருளுவீர் என்று, முதல்வன் என்று நவீன சரித்திரக்காரரால் கூறப்பட்ட குலோத்துங்க சோழன் சேக்கிழாரைக் கேட்டுக்கொண்டதன்பேரில்தான் அவர் பெரிய புராணம் பாடினார் என்று ஓர் கர்ணபரம்பரை கூறுகிறது. இந்தக் குலோத்துங்கன் ஆண்டது சகம் 992 முதல் 1040 வரையிலாகையால் கம்பராமாயணம் இவன் காலத்தில் பிரசித்தமான காவியமாக இருந்தது.

என்று ஏற்படும். தவிர, கம்பன் காலத்தில் கம்பன் என்னும் பெயர் புதிதாயிருந்ததுபற்றி அந்தப் பெயர் அவனுக்கு வந்ததற்கு நானுவிதமான காரணங்கள் சொல்லிவந்தார்கள். ஆனால் சகம் 934இல் கம்பன் என்ற பெயருள்ள அதிகாரி ஒருவன் திருக்கோவலூருக்கு மேற்கேயுள்ள கீழூரில் வீரட்டானேசுவரர் கோவிலில் பொன் பூக்களும், ஒரு மணிப்பட்டமும், ஒரு வெள்ளிப் பீடமும் சமர்ப்பித்தான் என்று அக்கோவில் கர்ப்பக்கிரகத்திலுள்ள கல் வெட்டினின்று ஏற்படுகிறது. இந்தக் கல் வெட்டில் நம் வாதத்திற்கு வேண்டிய பாகம் பின்வரும் வெண்பா :

வேலியர்கோன், வீதிவிடங்கள், வீறல் கம்பன்,
ஆலியலமான், சோழன் அதிகாரி — கோலப்
படியின்மேல் பொன் பூப் பைங்கோவல் வீரட்டர்
முடியின்மேல் வைத்தான் முயன்று.*

இதிலிருந்து கம்பன் என்னும் பெயர் சகம் 934இல் சகஜமான பெயராக இருந்தது என்று ஏற்படுகின்றது. நமது கம்பன் 12ஆவது நூற்றாண்டில் விளங்கின வனாக இருந்தால் அவன் காலத்தில் அந்தப் பெயரை அதுவரையில் மணிதருக்கு வைத்து வழக்கமில்லாத பெயராக நினைத்து அந்தப் பெயர் வந்ததற்குக் காரணங்கள் தேடியிருக்க மாட்டார்கள், என்பது அநேகமாய் நிச்சயம். §

* "செந்தமிழ்" 4, 295.

§ "செந்தமிழ்" 2. 99இல் ஸ்ரீ. ரா. சாகவையங்கார் கூறியுள்ள பின்வரும் வார்த்தைகளும் இங்கே கவனிக்கத்தக்கன :— "அன்றியும், முற்காலத்து நூல்களையே எடுத்தாண்ட 'புறத்திரட்டு' என்னும் நூலில் கம்ப சாமாயணச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டிருத்தலும், கி. பி. 11ஆம்

இனி, பாலகாண்டம் கடிமணப் படலத்தில் ராமன் செய்துகொண்ட கோலத்தை வருணித்து வரும்போது,

என்றும் நான்முகன் முதல் யாரும், யாவையும்,
நின்ற பேர் இருளினை நீக்கி, நீள் நெறி
சென்று, மீளாக் குறி சேரச் சேர்ந்திடு
தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே,

என்று வரும் செய்யுளில் சொல்லும் திருநாமம் சாத்திக் கொள்ளும் வழக்கம் எக்காலத்தில் பிறந்தது என்று விசாரித்ததில், அந்த வழக்கம் ஸ்ரீமந் நாதமுனிகள் காலத்திலேயே இருந்தது என்று வைஷ்ணவ சம்பிரதாயம் அறிந்தவர்கள் எமக்குச் சொன்னார்கள். அது நெடுநாள் பிற்பட்டு உண்டான வழக்கம் என்று ஏற்படும் பகடித்தில் கம்பனுடைய காலத்தை அதற்குப் பின்னேதான் கொண்டு போகும்படி நேரும். அது வரையில் இந்தச் செய்யுள் நாம் ஸ்தாபிக்கிற காலத்தை (சகம் 867-ஐ) வெட்டாது. எப்படியும் உண்மையைக் கண்டுபிடிப்பதே தான் நமது நோக்கமாதலால், கற்றோர் திருநாமம் அணிகிற வழக்கம் எப்பொழுது ஆரம்பித்தது என்பதை நிர்ணயித்து, அவசியமானால் மேலே நாம் கம்பனுக்குத் தீர்மானித்திருக்கிற காலவரையைத் திருத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடே இந்தச் செய்யுளை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.

ஆகையால், ஒப்புக் கொள்ளத்தக்க வேறு ஆசைபனைகள் தோன்றும் வரையில், கம்பன் சாலி

நூற்றாண்டிலிருந்தவரும், 'வீரசோழிய' உரையாசிரியரும் ஆகிய பெருந்தேவனார், 'கம்பனாரிடைப் பெருமையுளது' எனவும், நச்சினூர்க்கினியர் 'கம்பன்' எனவும், உதாரணங்கள் காட்டியமையும் கம்பர்க்குள்ள பழையமையைக் குறிப்பிக்கின்றன."

வாகன சகாப்தத்தின் 8-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 9-வது நூற்றாண்டின் முற்பகுதியிலும் விளங்கினான் என்றும், மேலே எடுத்துக் காட்டியுள்ள தனியன் பிரகாரம் 807-இல் தான் தன் காவியத்தை அரங்கேற்றினான் என்றும் தான் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.

இனி, கம்பனுடைய கவித் திறமையையும் ராம பக்தியையும், அவன் வால்மீகி ராமாயணத்தைப் பின்பற்றியிருக்கிற ரீதியையும், கம்பனுக்கும் உலகத்து மகா கவிகளுக்கும் உள்ள தாரதம்மியத்தையும் பற்றி இங்கே சனிஸ்தாரமாகப் பேச உத்தேசித்து இருந்தோம். ஆனால் முகவுரை எற்கனவே மிகப் பெரிதாகி விட்டதாலும், இவை பின்வரும் காண்டங்களில் தான் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயங்களானதாலும், இங்கே இவைகளைப் பற்றிச் சங்கிரகமாகவே எழுதி முகவுரையை முடிப்போம்.

கம்பன் தன் ராமாயணக் கதையில் வால்மீகியை மிகவும் நெருங்கிப் பின்பற்றியிருக்கிறான் என்பது பிரசித்தம். அங்கங்கே சில மாற்றங்கள் செய்துதான் இருக்கிறான்.* ஆனால் கதையின்போக்கில் வால்மீகி

* இவைகளில் நமக்குத் தற்காலம் ஞாபகமிருக்கும் வரையில் முக்கியமானவை பின்வருமாறு:— (1) பால காண்டத்தில் வால்மீகி விஸ்தாரமாகச் சொல்லும் கம்பிரமணிய ஜனனத்தைக் கம்பன் விட்டுவிட்டான். (2) வால்மீகி இரணியன் வதையைப் பற்றிப் பேசவில்லை. கம்பன் யுத்த காண்டத்தில் இந்தக் கதையை விஸ்தாரமாயும் கம்பிரமாயும் சொல்லுகிறான். (3) மாயையால் ஓர் அரக்கனை ஜனகன் போலச் செய்து அவனைக்கொண்டு ராவணன் சீதையைக் கலைக்க முயலுகிறான் என்று கம்பன் சொல்லுகிறான். இது வால்மீகியில் இல்லை. (4) கம்பன் நூல பல யுத்தத்தை ஒரு பெரும் போராக்கிவிட்டான். வால்மீகியில் இதற்கு 4 கலோகங்கள் இருக்குமோ என்னவோ.

போட்டிருக்கிற வரம்பைவிட்டுக் கம்பன் எள்ளள வேனும் மாறவில்லை. அந்த அந்தப் போர்களில், பிரசித்தி பெருத அரக்கர்கள் விஷயத்தில்கூட இன்ன அரக்களை இன்ன வானரன் கொண்டு என்று வால்மீகி கூறியபடியேதான் கம்பனும் சொல்லுகிறான். ராம ஜன்மத்தில் ஆரம்பித்து ராவண வதத்தில் (முதல் 6 காண்டங்களை) முடிப்பதும், மத்தியிலுள்ள கதைகளை வால்மீகியிலுள்ள அதே வரிசையில் சொல்லி வருவதும் கம்பனுடைய முறையாக இருக்கிறது.

மற்றப் பாஷைகளில் ராமாயணம் எழுதியிருக்கிற கவிகள் வால்மீகியைத்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்களானாலும், அவருடைய போக்கையும் வரிசையையும் மிக ஸ்தூலமாகத்தான் அனுசரித்திருக்கிறார்கள். வங்காளிகளுக்குள் விபீஷணனை ராமபக்தன் என மதிக்காமல் தேசத்துரோகி என்றும், குலத்துரோகி என்றும் நினைப்பதுதான் வழக்கமாக இருக்கிறபடியால், கிருத்திவாஸன் தன் வங்காள ராமாயணத்தில் அம்மதமே கொண்டு எழுதியிருக்கிறான் என நினைக்க ஏது இருக்கிறது. மதுகுதனத்தன் என்னும் நவீன வங்காளிக் கவி ராமாயணக் கதையை மேகநாதவதம் என்று பெயரிட்டு, மேல் நாட்டார் காவியம் எழுதும் ரீதியாகக் கதையின் மத்தியில் ஆரம்பித்து, ஆரம்ப சம்பவங்களையெல்லாம் முக்கிய கதாநாயகர் ஒருவர் மற்றொருவர்க்குச் சொல்லும் உபாக்கியானங்களாகச் செய்து எழுதியிருக்கிறான். துளசிதாசர், 'ராமசரிதமணஸ்' என்ற தன் ஹிந்தி ராமாயணத்தில், பாலகாண்டத்தைப் பல்வேறு உபாக்கியானங்களைப் புகுத்தி அளவுக்கு மிஞ்சிப் பெருக்கியும் மற்றக் காண்டங்களைச் சுருக்கியும் செய்திருக்கிறார். தவிர, அவர் யுத்த காண்டத்துக்கு லங்கா காண்டம் என்று பேர் கொடுத்தும், அதற்குப் பின்வரும் சம்பவங்களை உத்தர காண்டம், லவகுச காண்டம் என

இரண்டு காண்டங்களாகப் பிரித்தும் இருக்கிறார். பின் வரும் கணக்கு கம்பனும் வால்மீகியும் துளசிதாசரும் அந்தந்தக் காண்டங்களுக்கு எத்தனை இடம் தந்திருக்கிறார்களென்று காட்டும்.

காண்டம்	வால்மீகி	கம்பன்	துளசி தாசர்
	கலோகங்கள்	செய்யுள் கள்	சௌபாயி முதலியன கமர்
பால காண்டம்	2,255	1,399	4,000
அயோத்தி காண்டம்	4,415	1,212	3,100
ஆரணிய ,,	2,732	1,203	900
கிஷ்கிந்தா ,,	2,620	1,053	500
சுந்தர ,,	3,006	1,344	650
யுத்த ,,	5,990	4,358	1,900
	21,018	10,569	11,050
உத்தர ,,	3,234	கூத்தன் 1,510	2,500

இதிலிருந்து கம்பன் கதையைக் கூடிய வரையில் வால்மீகி கொண்டுபோயிருக்கிறபடியே கொண்டு போயிருக்கிறான் என்று ஏற்படும். * தமிழ் நாட்டார்

* நிகளத்தில் கம்பனுடைய ஒரு விருத்தத்திற்கு வால்மீகியின் 2 கலோகங்களும், துளசிதாசரின் 2 செய்யுள் களும் சரியாயிருக்கும்.

போரில் மிகவும் விருப்பமுள்ளவராதலால் கம்பனுடைய யுத்த காண்டம் பால காண்டத்தில் மூன்று கொண்ட தாயிருக்கிறது. அயோத்தியா காண்டம் மாத்திரம் வால்மீகியில் பாதிதான் இருக்கிறது.

வால்மீகியை இவ்வளவு நெருக்கமாகத் தொடர்ந்து செல்பவன் தன் காவியத்தின் பெரும் பாகத்தை ஸம்ஸ்கிருத சுலோகங்களின் மொழிபெயர்ப்பாகத்தான் செய்திருக்கிறானே என்றால் அவ்விதம் இல்லவேயில்லை. கதை சொல்லும் ரீதியும், வாக்கின் நடையும், வர்ணனைகளும், அலங்காரங்களும், மனித உள்ளத்தின் உணர்ச்சிகளையும் இயக்கங்களையும் எடுத்துச் சொல்லும் மாதிரியும், எல்லாம் கம்பனுடையதே. தினம் வால்மீகி ராமாயணத்தில் ஆறு சருக்கங்களும், கம்பனில் நூறு செய்யுள்களுமாக நான்கு மாத காலம் இரண்டு காவியங்களையும் தொடர்ந்து படித்தும், இந்த நான்கு மாதங்களுக்கு முன்னும் பின்னும் அங்கங்கே அப்போதைக்கப்போது தனித் தனிப் பாகங்களைப் படித்தும், சுமார் பத்து வருஷங்களாகச் சோதித்து வால்மீகியையும் கம்பனையும் நாம் சீர்தூக்கிப் பார்த்து வந்திருப்பதில் கதையை வால்மீகி இடத்தினின்று வாங்கிக் கொண்டுதான் கம்பன் எழுதியிருக்கிறானாலும், அவன் ஒரு தனிக்காவியம் செய்திருக்கிறான் என்றுதான் சொல்லவேண்டும், என்கிற தீர்மானத்திற்கு நாம் வந்திருக்கிறோம்.

இவ்விரு கவிகளுக்குள்ளும் எடுத்த எடுப்பில் தெரியக்கூடிய பேதம் என்னவென்றால், கம்பனுக்கு ராமன் சாக்ஷாத் பரம்பொருளாக இருப்பதும், வால்மீகிக்கு அவன் கேவலம் மனிதனாக இருப்பதுமே. வால்மீகியில் மூன்று நான்கு இடங்களில் ராமன் விஷ்ணுவின் அமிசம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பாகங்களை நவீன பண்டிதர்கள் பிரகாசித்தம் —

பிற்பட்டுச் சேர்த்தது — என நினைக்கிறார்கள். ஆனால் எப்படியிருந்தாலும் மற்ற எல்லா இடங்களிலும் வால்மீகி ராமனை மனிதனாகவேதான் வர்ணித்திருக்கிறார். கம்பனோ என்றால், எங்கு பார்த்தாலும் ராமனை விஷ்ணுவாகவும் பரமாத்மாவாகவுமே வர்ணித்திருக்கிறான்.

பிரகிருதியின் தோற்றங்களை வருணிப்பதில் காடுகளில் சஞ்சரிக்கும் இயல்பினரான வால்மீகி கம்பனை முற்றிலும் வென்றுவிடுகிறார். கம்பனிடம் நல்ல பிரகிருதி வர்ணனை இல்லையென்று நாம் சொல்லவில்லை. நாட்டுப் படலத்தில் நாம் தெரிந்தெடுத்திருக்கிற செய்யுள்களில் இயற்கை வனப்பு நன்றாகவேதான் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. உவமை கூறுவதில் சில இடங்களில் நல்ல பிரகிருதி வர்ணனைகள் விழுந்திருக்கின்றன. ஓர் உதாரணம் :

கலை ஆழிக் கதிர்ந்திங்கள் உதயத்தில் கவித்து ஒங்கும்
அலை ஆழி என... .. (285) *

ஆனால் கம்பன் பட்டணத்து மனிதன். பிரகிருதியின் தோற்றங்களின் பெருஞ்சுவையை அவன் லயித்துப் போன மனதோடு அனுபவித்திருக்கிறான் என்று சொல்ல முடியவில்லை. ஸ்வபாவோத்தி சொல்லவே மாட்டேனென்கிறான்: சூரியன் உதித்தானா? உதயகிரியாகிற சிவனுடைய நெற்றிக்கண் திறந்ததுபோல எழுந்தான் (275) அல்லாது இருளாகிற இரணியனைக் கிழிப்பதற்கு உதயகிரியாகிய தூணைப் பிளந்து வரும் நரசிங்கம் போல் தோன்றினான் (371) சந்திரன் அஸ்தமித்தானா? அதர்மத்தில் நின்றவர்களுக்கு இடையில் வந்த செல்வம் போல அழிந்துபோனான் (412). இவ்விதம்தான் பெரும்பாலும்.

* இம்மாதிரி வேறு விபரமின்றி வரும் எண்கள் இந்நூலிலுள்ள செய்யுள் வரிசையைக் காட்டும்.

ஆனால் இதற்கு மாறாக, மனித இதயத்தின் உணர்ச்சிகளையும், பாவங்களையும், இயக்கங்களையும் வர்ணிக்கையில் கம்பன் வால்மீகியைத் தனக்குப் பின்னே வெகு தூரத்தில் நிறுத்திவிடுகிறான். இதற்கெல்லாம் பின்வரும் காண்டங்களில்தான் உதாரணங்கள் நிரம்ப அகப்படுமானாலும் பால காண்டத்திலும் அகப்படாமலில்லை. ஏன், பூக்கோய் படலம், உண்டாட்டுப்படலம், உலாவியல் படலம், பரகராமப் படலம் இவைகளிலுள்ள செய்யுள்கள் அனைத்தையுமே இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இவ்விரு கவிகளினுடையவும் நடையைச் சீர்தூக்கிப் பார்த்தால், வால்மீகியின் ராமாயணம் திராஷாபாகமாகும். அதன் ரஸத்தை அனுபவிக்க மிகுந்த சிரமம் வேண்டாம். நாக்கிற் பட்டமாத்திரத்திலேயே உருகிவிடும். கம்பனின் உத்பிரேக்ஷைகளும், புராதனக் கதைகளை மிகச் சூக்ஷ்மமாகச் ருசிப்பிக்கும் நடைகளும் மலிந்து கிடப்பதனால் அவனுடைய காவியம் அரைவாசிக்கு மதுபாகமாகச் செய்யப்பட்டது என்று சொல்லவேண்டும். தேன் திளைத்துப் பொங்கித் ததும்பிக்கொண்டுதான் இருக்கிறது; ஆனால் உத்பிரேக்ஷைகளாகிற வண்டுகளை ஒட்டிவிடவேண்டும்; தேனைப் பிழிந்தெடுத்துத்தான் சாப்பிடவேண்டியது போல, தொக்கி நிற்கிற கதைகளை வெளிப்படுத்திக் கருத்தைக் காணவேண்டும். ஆனால் கம்பராமாயணம் செம்பாதி திராஷாபாகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இனி, கம்பனுடைய கவிதையை ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமானால், அதன் சிறந்த குணம்

காம்பீரியம் என்று சொல்லுவோம். கம்பன் சிருங்காரம் அழகாகச் சொல்லுகிறான் என்பதில் தடையில்லை. சோகம் சொல்லும் இடங்களிலெல்லாம் நம் கண்களினின்று தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகும்படி செய்துவிடுகிறான். ஆனால் அவன் வீரத்தையும் வியப்பையும் ரௌத்திரத்தையும் தன் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டான். இவைதாம் அவனுக்கு இயற்கையாக வரும் ரஸங்கள். அவனுடைய காவியத்துக்குச் சமுத்திரத்தின் இயற்கையும் ஹிமாசலத்தின் தன்மையும் அமைந்துள்ளது. அவனுடைய ராமாயணத்தைப் படிக்கும்போது, மகாமல்லபுரத்துக் கற்கோவில்களைப் பார்க்கும்போதும், சமண பெல்கோளத்துச் சிலையைப் பார்க்கும்போதும், உண்டாகும் உணர்ச்சி உண்டாகிறது. உண்மையில், கம்பன் பல்லவ அரசர்களில் கீழ் வாழ்ந்திராமற் போனாலும், அவர்கள் பெருவாழ்வு வாழ்ந்த நாட்களுக்கு மிகவும் அணித்தாகத்தான் வாழ்ந்திருக்கிறானாகையால் அவர்கள் காலத்தின் கலைவல்லாளர்க்கு இயற்கையானதாக இருந்த பெரிய தோரணையை அவன் கைக்கொண்டிருக்கிறான்.

அவனுடைய ராமனாகட்டும், சீதையாகட்டும், வாலியாகட்டும், ராவணனாகட்டும், இந்திரஜித்தாகட்டும் எல்லா நாயகர்களும் வால்மீகியிலிருப்பதை விடப் பன்மடங்கு கொண்ட ஆகிருதியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இங்கே நாம் சரீர ஆகிருதியைப் பற்றிப் பேசவில்லை — ஆத்மாவை பற்றித்தான் பேசுகிறோம். யுத்த காண்டத்தில் ராவணன் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் மகா நாதம் பொருந்தியுள்ள

தாயிருக்கும். சீதையை விட்டு விடு என்று
இந்திரஜித்தன் ராவணஸிடம் சொன்னபோது,

முன்னையோர் இறந்தார் எல்லாம் இப் பகை
முடிப்பர் என்றும்,
பின்னையோர் நின்றார் எல்லாம் வென்றனர் பெயர்வர்
என்றும்,
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும்.
அன்று, ஆல்!
என்னையே நோக்கி யான் இந்நெடும் பகை தேடிக்
கொண்டேன்!

என்று ராவணன் சொல்லும் மொழிகளிலுள்ள மறமும்
பெருமிதமும் அனேகமாய் எங்கும் பார்க்க முடியாது.
ராவணன் முடியுங் காலத்தில் அவன் தோற்றத்தைச்
சொல்லுகிற,

தேர்நின்று நெடு நிலத்துச் சிரமும் கீழ்ப்
பட விழுந்தான் சிகரம் போல்வான், என்றும்
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க,
மனம் அடங்க வினையம் வீய,
தெம் அடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க,
மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான்
உயிர் துறந்த முகங்கள், அம்மா!

என்றும் வருகிற செய்யுள்களிலும், “இப்பொழுதா
வது நரசிங்கப் பெருமானை வணங்கி உய்வாய்,
தந்தையே,” என்று சொன்ன பிரகலாதனைப் பார்த்து,

“கேள் இது! நீயும் காண, கிளர்ந்த கோளரியின் கேழ்தூல்
தொளொடு தாளும் நீக்கி, தின்னையும் துணித்து, பின்என்
வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் உளதோ?” என்றா, அண்டங்கள்

நடுங்க நக்கான்!*

என்று இரணியன் சேவகம் பேசும் செய்யுளிலும் உள்ள
காம்பீரியத்துக்கு வேறு எத்தனைக் காவியங்களினின்று
உதாரணம் காட்டலாகும்?

தவிர, வால்மீகிதான் நமது ஆரிய நாட்டுக்குச்
சீதை என்னும் கற்புக்கரசியைச் சிருஷ்டித்துக் கொடுத்த
தாராளமும், அவருடைய சீதையினிடத்தில் சில குறை
களிருக்கின்றன. எந்த இடத்தில் கஷ்டம் நேர்ந்
தாலும் கைகேயி சூழ்வினை பலித்ததே, பலித்ததே
என்று சொல்லிக்கொண்டே அவளைத் திட்டிக்
கொண்டே வருகிறாள். மாரீசன் வாக்கை ராமன்
வாக்கு என நினைத்து லக்ஷ்மணனைப் பார்த்துவரச்
சொல்லுகையில், அவன் சமாதானம் சொல்ல, சீதை
அவனைப் பார்த்து, “என்னைச் சுவீகரிக்க வேண்டும்
என்றேதான் நீ ராமனிடம் செல்லாமல் இங்கே
நிற்கிறாய்” என்றும், “நீ தனியாக ராமனைப் பின்
தொடர்ந்து காட்டுக்கு வந்திருப்பதைப் பார்த்தால்
என்னைக் காமித்தோ அல்லது பரதனுடைய
ஏவுதலினாலோதான் வந்திருக்கிறாய் என நினைக்

* ‘வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ’
என்பது காம்பீரியத்தைக் குறைக்கக்கூடிய பாவமானாலும்
கூட, முதற்கண் சொல்லிய மொழிகளின் பெருமை இதற்கும்
ஓர் ஒளி தந்துவிடுகிறது.

கிறேன்” என்றும் சொல்லுகிறாள். § ஆனால் கம்ப
னுடைய சீதை இந்த மாதிரி அபசுவரமான வார்த்தை
கள் சொல்லுவதே கிடையாது. அவள் லக்ஷ்மணனைக்
கோவிப்பதைக் கூறும்,

“ குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
மற்றை வான் அரக்கன் புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும், என் அயல்
நிற்றியோ, இளையோய், ஒரு நீ!” என்றாள்;

“ நின்ற நின்நிலை இது நெறியிற்று அன்று!” என
வன் தறு கண்ணினள் வயிர்த்துக் கூறுவாள்:

“ ஒரு பகல் பழகினார் உயிரை ஈவர், ஆல்!
பெரு மகன் உலைவுறு பெற்றி கேட்டு, நீ
வெருவலை! நின்றனை! வேறு என்! யான் இனி
எரியிடை வீழ்ந்து உயிர் இறப்பல் ஈண்டு!” என,

என்ற செய்யுள்களையும், வால்மீகியிலிருந்து மேலே
எடுத்துக் காட்டிய வாக்கியங்களையும், ஒத்திட்டுப்
பார்க்கும்போது, கம்பன் சீதை வாயினின்று வரும்
வார்த்தைகளை எவ்விதம் நிறுத்துப் போடுகிறான் என்
பது இனிது விளங்கும்.

* § இதற்கு லக்ஷ்மணன் சொல்லும் பதிலின் ஆரம்ப
வாக்கியமும் நன்றாக இல்லை. அது பின்வருமாறு:
“ சீதையே, தகாத வார்த்தைகள் நீ சொல்லுவதில்
ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்திரீகள் இயற்கையாகவே
தர்மத்தினின்று நீங்குகிறவர்களாயும், சபல சித்தர்களாயும்,
கடுர குணம் உள்ளவர்களாயும், கலகமுண்டாக்குகிறவர்
களாயும் இருக்கிறார்கள்”.

ஆகவே, மற்றக் கவிதைப் படத்திலும், அரண்மனை மண்டபச் சுவர்களிலும் சித்திரம் எழுதுபவர்களாய்ப் பாவித்தால், கம்பனை வானமாகிற முகட்டையே தன் ஒவியத் தொழிலுக்கு இடமாகக் கொண்டு ஆஜானுபாகுவான சித்திரங்களை வரைகிறவனாகக் கொள்ள வேண்டும். ஆனால் இவ்வளவு பெரிய ஆகிருதியுள்ளவையாக இருந்தாலும் அவனுடைய நாயகர் நாயகிகளின் உருவங்கள், அவரவர்கள் குணங்களுக்கேற்ப, மாசு, மறு, கோணல் முதலிய குற்றங்களின்றிச் சமாங்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. கம்பனுடைய ராமாயணமானது, பல்லவச் சிற்பிகளின் பெரிய வீச்சையும், சாளுக்கியச் சிற்பிகளின் சிற்றுளி வேலையையும், மொகலாயர் காலத்துச் சின்னஞ்சிறு சித்திரம் வரைபவர்களின் கை நயத்தையும் ஒருங்கே ஞாபகத்துக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது. நினைத்துப் பார்த்தால் வேறு ஒரு கவியினிடத்திலும் இத்தனை வேறுபட்ட அருங்குணங்கள் இந்த அளவுக்கு அகப்படாது என்று தோன்றுகிறது.

கம்பனே சீதையை வர்ணிக்கிற,

உழை குலாம் நயனத்தார் மாட்டு ஒன்றென்றே
வீரும்பற்கு ஒத்தது,

அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரோ
ஆற்ற வல்லார் ?

(448)

என்ற வர்ணனை கம்பனுடைய காவியத்துக்கே பெரிதும் பொருந்துகிறது.

இன்னும் கம்பனுடைய கவிதை விஷயமாகச் சொல்லவேண்டியது எத்தனையோ இருந்தும் விரிவஞ்சி இதனோடு நிறுத்திக்கொள்ளுகிறோம். அயோத்தியா காண்டப் பதிப்பின் முடிவுரையில் இதைப்பற்றி விஸ்தாரமாகப் பேசுவோம்.

இப்பொழுது, இந்தப் பதிப்பைப் படிக்கிறவர்களுக்குக் கம்பராமாயணம் என்கிற தேவாமிர்தத்தை இதுவரையில் சுவைக்காமற் போய்விட்டோமே என்கிற அங்கலாய்ப்பும், இனியேனும் அதைப் பருகி அனுபவிக்கவேண்டும் என்கிற அவாவும் உண்டாகுமானால் நாம் கொண்ட நோக்கம் நிறைவேறிவிட்டது என்று திருப்தியடைவோம்.

வால்மீகி கண்ட ஸீதை

‘வால்மீகி கண்ட ஸீதை’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றிவரும் ஈரோடு ராமசாமி நாயக்கர் அத்தலைப்பிற்கேற்ற உண்மைகளைக் கூறாமல் ‘நாடு கண்ட ஸீதை’யைப் பற்றியே முற்றிலும் பேசிவருகிறார். இவர் மட்டுமல்ல, இவருடைய பரமானந்த சிஷ்யன் நடிக எம். ஆர். ராதாவும் அப்படியே பொய்ப் பிரசாரம் செய்து வருகிறான். தமிழ் நாட்டைக் காக்க வந்துதித்த பொறுக்கு மணிகளைப்போல் அவர்களிருவரும் தங்களை நினைத்துக் கொண்டு பரஸ்பரம் புகழ்ந்து பேசி வருகின்றனர். இதைப் பொய்ப் பிரசாரம் என்று சொன்னால் போதுமா, அல்லது பெரும் பித்தலாட்ட வேலை என்று துணிந்து கூறிவிடுவதா என்பதைப்பின்வரும் கட்டுரையிலிருந்து பொது மக்களே நிச்சயித்துக் கொள்ளட்டும்.

“நாங்கள் பேசுவதும், நாடகத்தில் நடித்துக் காண்பிப்பதும் ஆதாரமுள்ளவைகள். எங்களுடைய சொந்தக்கற்பனைகளல்ல. சந்தேகப்படுகிறவர்களுக்கு நூற்களிலிருந்து வரி வரியாக ஆதாரங்களை எடுத்துக் காண்பிக்க நாங்கள் தயாராயிருக்கிறோம்.”

என்றெல்லாம் அவர்கள் வெகு ஜம்பமாகப் பேசிவிடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு இவ்விஷயமாக வரையப்படும் கடிதங்களுக்கு அவர்கள் பதிலே எழுதுவதில்லை.

“ஸீதையை யாரோ பெற்றெடுத்து எறிந்து விட்டுப் போய் விட்டார்கள்.”

என்று வால்மீகி தெளிவாகக் காட்டியிருக்கிறாராம்! இது பொய். மிதிலையின் வயலில் கலப்பையால் உழும் பொழுது பூமியிலிருந்து வெளிவந்தாள் ஸீதை என்று தான் வால்மீகி கூறியிருக்கிறார். அப்படிக்கின்றி இந்த நாயக்கர் கூறியபடியே ஸீதையின் நிலைமை இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதனால் ஸீதையின் கற்பைக் குறைக்கக் கூடிய விஷயம் என்ன இருக்கிறது?

“இந்தப் பிறவி சந்தேகத்தால் அவளுக்கு நெடு நாட்களாக திருமணம் நடக்கவில்லை. இதை ஸீதையே ஆரண்ய காண்டத்தில் ரிஷிபத்தினிகளிடம் சொல்லுவதாக வால்மீகி சித்தரித்திருக்கிறார்.”

என்று நாயக்கர் தமது பொய் வாதத்திற்கு பலம் காட்டியிருக்கிறார்.

கலப்பையால் உழும்பொழுது அப்பூமிப் பிளவிலிருந்து, தான் வெளித் தோன்றியவள். கர்ப்பவாச மில்லாதவளும், மிகவும் அழகு வாய்ந்தவளுமான தனக்குச் சமனான புருஷன் கிடைக்கவேண்டுமே என்ற கவலையால் தன் தகப்பன் ஜனகன், வில்பந்தயத்தை வைத்தார் என்று ஸீதையே அனஸூயையிடம் கூறியிருக்கிறார். இவ்விஷயம் அயோத்தியா காண்டத்திலிருக்கிறது. ஆரண்ய காண்டத்தில் அல்ல. அதைப் பகுத்தறிவின் பெரிய உருவம் (!) இப்படி விஷமமாகச் சித்தரித்திருக்கிறது.

“மேலும் கணவனைப்பற்றி ஸீதைக்குக் கொஞ்சம் கூட நல்லெண்ணம், மரியாதை இருப்பதாக வால்மீகி சித்தரிக்கவில்லை. மாறாக இராமனை 'நீ ஒரு அற்பன், பேடி, தன் மனைவியைப் பிறருக்கு விட்டுக்கொடுத்துப் பிழைக்கிறவன்போலப் பேசுகிறாய்' என்கிறார். நீ வேஷத்தில் ஆணையொழிய, காரியத்தில் உன்னிடம் ஆண்மையில்லை என்கிறார்.”

என்று வால்மீகி கூறியிருக்கிறார் என்பது நாயக்கரின் அடுத்த கூற்று.

அற்பன், பேடி என்று ஸீதை, ராமனை இகழவே இல்லை. தான் கானகம் சென்றிருக்கும் பொழுது பரதனிடம் மரியாதையுட னிருந்துவருமாறு ராமன் ஸீதைக்கு உபதேசம் செய்தார். 'நர்த்தகன் (நட்டுவன்) தன் சிஷ்யையைப் பிறருடைய திருப்திக்கு ஆடவைப்பது போல் தன்னைப் பரதன் முகம் பார்த்து வாழச் செய்கிறாய்' என்றுதான் ஸீதை சொன்னாள். இதை நாயக்கர் அவ்வளவு நாகரிகமாகக் கோர்த்திருக்கிறார்.

அச் சொற்களுக்குப்பின் 'பிறர் அதீனமாக விட்டுவிட நினைக்கிறாய்' என்று வரும் வார்த்தைகளை அவர் அடியோடு விழுங்கிவிட்டார்.

நீ வேஷத்தில் ஆணை யொழிய காரியத்தில் உன்னிடம் ஆண்மையில்கை (பெண்மை தானிருக்கிறது) என்று ஸீதை எக்கருத்தைக் கொண்டு சொல்லியிருக்கக்கூடும் என்பதைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கத் தேவையில்லை என்று நாயக்கர் நினைக்கிறார். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை ராமன் மிகவும் சுலபமாக, வெகு லேசாக எடுத்து நானேற்றி விட்டான். அவனுடைய வலுவைத் தாங்க முடியாமல் வில்லும் முறிந்து விட்டது என்று இதே ஸீதை பிறகு அனஸூயையினிடம் கூறியிருப்பதற்கு என்ன பொருள் இவர் கூறுவார்? ஸீதை நினைத்தபடியெல்லாம் பிதற்றுகிறாள் என்று இவர் சொல்லிவிடுவாரா? அல்லது இரண்டு சந்தர்ப்பங்களையும் பாதிக்காத ஓர் கருத்தைச் சொல்லுவாரா? ஸீதை பிதற்றுகிறாள் என்று சொல்லி விடுவாராயின் ராமனிடம் ஆண்மையில்லை என்று இவள் கூறியிருப்பதும் அர்த்தமில்லாதது, தவறு என்று ஆகிவிடும். அவள் பேசும் பேச்சுகள் அர்த்தமுள்ளவை, ஏற்கத் தகுந்தவை என்று ஒப்புக்கொள்ளப்படுமாயின் இரண்டு சந்தர்ப்பங்களையும் பொய்ப்படுத்தாத வகையில் ஓர் பொதுக் கருத்தைக் கூறியாக வேண்டும். அப்படிக்கூறுவது சாஸ்திர சம்மதமான வழிகளையும், உலக வழக்கில் உள்ள அனுபவங்களையும் தழுவியதாகவும் இருக்கவேண்டும்.

அப்படி அவள் சொன்ன இடத்திலும் 'புருஷனிடத்திலுள்ள அபிமான மிகுதியாலும் தாம்பத்யச் சலுகையைக் கொண்டும்' தன் கணவனைவிட்டுச் சிறிது நேரம்கூடப் பிரிந்திருக்க விருப்பமில்லாதவளான ஸீதை அவ்வாறு பேசினாள் என்று வால்மீகி கூறியிருக்கிறார். அப்படிப் பேசியதின் உட்கருத்தும் வேறு. நிரம்ப வேதாந்தத் தத்துவம் மறைந்து கிடக்குமிடம் அது. கிடவுளிடம் பித்த நத்வம், மாத்த நத்வம் இரண்டும் கலந்து

பின்னிக் கிடக்கின்றன. அதாவது, அடக்கியாளும் நீதி பரிபாலனமாகிய யஜமானத் தன்மை என்ற பித்ரு தத்வமும், குழந்தைகளிடம் கண்டிப்பைக் காண்பிக்காமல் அன்பின் மிகுதியால் ஏற்படும் சலுகைக் குணமாகிய (விட்டுக் கொடுக்கும்) தளர்ந்த கருணை மிதந்த மனப்பான்மை கொண்ட மாத்ரு தத்வமும் நிரம்பியவர்கடவுள். பித்ரு தத்வத்தைக் காட்டிலும் மாத்ரு தத்வமாகிய கருணையே மேலோங்கி நிற்கும் தன்மைதான் கடவுளிடம் அதிகம் என்ற உயர்ந்த கருத்தையே ஸீதை மறைவாக அறிவித்தாள் என்பது ஆழ்ந்த அபிப்பிராயம். தன்னைக் காட்டிற்கு அழைத்துக்கொண்டு போகமாட்டேன் என்ற கண்டிப்பான சொல் முடிவில் நடைபெறாது. நடைபெறவும் கூடாது. தன்பின் வரவிரும்பும் குழந்தையை வரவேண்டாமென்றே தாய் முதலில் கண்டிப்பாய்க் கூறுவாள். பிறகு அதை விட்டுப்போக மனம் துணியாமல், முடிவில் அதை அழைத்துக் கொண்டேதான் செல்லுவாள். அதே தாயின் தத்வம் உம்மிடம் அதிகமுள்ளது. நீர் கண்டிப்பாகவுள்ள ஆண் உருவத்தில் தோன்றிய போதிலும், பேசிய போதிலும், உம் உள்ளம் தாயின் தன்மையை, மிதந்த அன்பை, கருணையை உடையது. அந்த மாத்ருதத்வ ஸ்வரூபத்தை (தாயின் தன்மையை) காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் நீர் என்னைக் காட்டிற்கு அழைத்துக்கொண்டே செல்லவேண்டும் என்று ஸீதை வசை போன்ற சொற்களில் புகழையும் அடக்கி வைத்திருக்கிறாள். 'நாயைப் போலும் நகப்பனைப் போலும்' தன்னிடம் ராமன் பிரியமாயிருக்கிறவன் என்று அத்ரி மஹரிஷியினுடைய மனைவியாகிய அனஸூயையிடம் ஸீதை குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது (அயோத்யா காண்டம், ஸர்க்கம் 118, சுலோகம் 4) இக்கருத்தைத் தழுவியதாகவே இருக்கிறது. இச்சிறப்பு ஈரோட்டு நாயக்கருடைய பகுத்தறிவுக்கு எட்டாது. பொதுமக்களாவது அதை உணர்ந்து தெரிந்துகொள்ளட்டும்.

தன்னைப் பிறர் அதீனமாக விட்டுவிட ராமன் துணிந்தவன் என்று ஸீதை கூறியிருப்பதும் பார்

வால்மீகி கண்ட ஸீதை

வைக்கு இகழ்வதுபோல் தோன்றியபோதிலும் மறைவில் ராமனுடைய தன்மையைப் புகழ்வதாகவே இருக்கிறது. தன்னுடைய அனுபவத்திற்கென்றே ஏற்பட்டவைகளைக்கூட பிறருக்கு விட்டுக்கொடுக்கும் கயநல மற்றவன். பிறருடைய சந்தோஷமும், சுகமும், தன்னுடையவைகளாகவே நினைப்பவன். இக்கருத்தை விளக்குவது மட்டுமே இவ்வதாரணத்தின் பயன். அவனை (ராமனை)த் தவிர வேறு எவரையும் மனதில் எண்ணாமல் (அநன்யபராயண) அவன் அதீனமாகவே (ஆத்மவசவர்த்தி) இருந்துகொண்டு மிருக்கும் தன்னைப் பிறர் திருப்திக்கு நடந்துவருமாறு விட்டுவிடக்கூடாது என்று கடுமையாக வற்புறுத்தவே இவ்வதாரணத்தை அவள் உபயோகித்திருக்கிறாள். தன் அதீனமாயுள்ள பெண்ணைப் பிறருடைய திருப்திக்கு ஆடவைப்பதை மட்டுமே இவ்வதாரணம் குறிக்கும். பிறர் ஆட்டி வைக்கிற கூற்றுக் கெல்லாம் ஆளாகும்படி தன்னை விட்டுவிட வேண்டாம் என்று சாதாரணமாகப் பேசுவது உலக வழக்கத்திலுள்ளது. அக்கருத்தையே இவ்வதாரணம் தழுவியதாகும். தனக்கே உரிமையுள்ள ராஜ்யலக்ஷியை ராமன் பரதனுடைய ஆளுகைக்கு விட்டுவிட்டான். 'காட்டிற்கு வர வேண்டாம். பரதனிடம் அலக்ஷிய புத்தியில்லாமல் உன் நியமத்துடன் நீ இருந்து வா' என்று ராமன் தனக்கு உபதேசம் செய்வதை நினைக்கும்பொழுது, தன்னையும் பரதனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்க அவன் விட்டுவிடுவான் போலிருக்கிறது என்று அஞ்சி, ஸீதை அவ்வாறு பேசியிருக்கிறாள். பிறரைச் சந்தோஷப்படுத்துவதில் அவ்வளவு தூரம் அவன் அதிக அக்கரையுள்ளவன் என்பதை ஸீதை உணர்ந்தவள். இச்சந்தர்ப்பம் ராமனை இகழ்வது போல் தோன்றிய போதிலும் சிறப்பைத் தான் மறைவாகக் காண்பிக்கக் கூடியதாயிருக்கிற தெனச் சொல்லவேண்டும். மேலும் ஸீதையின் முடிவான நோக்கத்தையும் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு கடினமான உதாரணங்களைக்கொண்டு அவள் பேசியிருந்த போதிலும், ராமன் தன்னை அழைத்துக்

கொண்டே போக வேண்டும் என்பதைக் கண்டிப்பாக அறிவிக்கவே அவள் அவ்வாறு பேசினாளே யொழிய அவளை இகழும் கருத்துக் கொண்டல்லவென்பதும் அழுத்தமாய்த் தெளிவாகத் தெரியவரும். அன்பின் மிகுதியாலும், தாம்பத்யச்சலுகையைத் தழுவியும் அப்படிக் கடுமையாக அவள் பேசினாள் என்று வால்மீகி அறிவித்திருப்பதும் இதே கருத்தை வலியுறுத்தக் கூடியதாயிருக்கிறது. வெறும் தூஷணையில் இறங்கி ஆத்திரத்துடன் தமது பித்தலாட்டப் பிரசாரங்களைச் செய்து வரும் ராமசாமி நாயக்கருக்கு இவ்வழகிய கருத்துக்கள் எப்படிப் புலனாகும்?

ராமன் தாயைப் போலுமிருக்கிறான் என்று அனஸூயையினிடம் ஸீதை சொன்னாள் என்று வால்மீகி தம் நூலில் கூறியிருக்கிறார். ராமன் ஸீதையைப் பிரஸவிக்கவில்லை, (ஸ்தன்யபானம்) தன் பாலைக் கொடுத்தும் அவளை ராமன் வளர்க்கவில்லை, வேறு வகையில் பெண் என்று சொல்லத் தகுந்த அடையாளங்களும் ராமனிடமில்லை. ஆகையால் ஸீதை பொய் சொன்னதாக ஆகிறது என்று கூட ராமசாமி நாயக்கரும் அவருடைய அருமைச் சிஷ்யர்களும் சொல்லலாம். ஏனென்றால், அவர்களுடைய கக்ஷிகளின் தோரணை அவ்வண்ணமிருந்து வருகிறது. ஒரு நூலின் கருத்தை உலக வழக்கப்படி அறிந்துகொள்ளவோ, பேசுவோ பொறுப்பைப் பெற்றிராத தான்றோன்றிகளுடைய நிலைமை இப்படித்தான் தடுமாற்றத்தை அடையும் என்பது ராமசாமி நாயக்கர்-நடிகராதா பிரசாரங்களிலிருந்து தெளிவாகிறது.

‘லக்ஷ்மண’ என்ற மாரீசன் குரலைக் கேட்ட ஸீதை, பதறி, ராமனைப் போய்ப் பார்த்து வருமாறு லக்ஷ்மணனிடம் சொன்னாள். ஸீதையைத் தனியேவிட பயந்து, ராமனுக்கு எவ்வித ஆபத்தும் வராது என்று லக்ஷ்மணன் சமாதானம் செய்தான். அதை வெறுத்த ஸீதை லக்ஷ்மணனை கடிந்து பேசினாள். அதை, ஸீதை ‘கடைவீதி பஜாரி மாதிரி பேசுகிறாள்’ என்று நாயக்கர்

வர்ணித்திருக்கிறார். அப்படித் துடுக்காகப் பேசும் காரணத்தினால் அவளிடம் கற்புத் தன்மையிலலை என்று எப்படி சாதிக்க முடியும்? மிக உயர்ந்தவளான ஸீதையைக்கூட அப் பெண்தன்மை விடவில்லை என்று லக்ஷ்மணன் சுட்டிக்காண்பித்திருப்பதை நாயக்கர் கவனிக்கவில்லை போலும்! 'காமதேனுவானாலும் பசுவினம் தானே' என்று, ரீதி உண்டு. அது நாயக்கருக்குப் புலனாகாது. கர்ப்பவாசமில்லாத உயர்ந்த அந்தஸ்து இருந்தாலும் பெண்மையின் இயற்கையை ஸீதைகூட விடமுடியவில்லை. அதைத் தவறாது அவளே காண்பித்துவிட்டாள் என்பதுதான். ஆனால், ஆத்திரமும், அஸூயையும், கர்வமும்பொதிந்து கிடக்கும் ச. ம. கருந்தலைவர் நாயக்கருக்கு இக்கருத்தை நிதானிக்கப் பொறுமையும், ஆழ்ந்த சிந்தனாசக்தியும் எங்கிருந்து வரும்?

ஸீதையை அடைவது தனக்கு முக்கியமல்ல. தன் மனைவியை அபகரித்துப் போக விட்டுவிட்டு, அவளை மீட்கச் சக்தியில்லாமல் ராமர் ஊர் சென்று விட்டான் என்ற அவச்சொல் நீங்கவே, தான் ராவண வதம் செய்து அவளை மீட்டதாக, ராவண வதத்திற்குப் பின் ஸீதையிடம் ராமன் அறிவித்தான். இதனால் ஸீதையினிடம் அவனுக்கு ஸந்தேகம் என்றும், அவளை அடைய விருப்பமில்லை என்றும் எப்படி முடிவு கட்ட முடியும்? அவள் சுத்தமானவள். அவளை எவரும் கெடுக்க முடியாது. அவள் கற்புடையவள், மன உறுதியுள்ளவள் என்று தனக்குத் தெரியும். ஆயினும் சில காலம் அன்னியனுடைய வீட்டில் வசிக்க நேரிட்டவளை உடனே ஏற்றுக்கொண்டுவிட்டால், தன்னை வெறும் காமியென உலகம் நினைக்கும் என்ற காரணத்தினாலேயே முதலில் தான் அவளிடம் உதாஸீனமாயிருந்ததாக, அக்னிப் பிரவேசத்திற்குப் பின், ராமனே ஸீதையினிடம் தெரிவித்தான் என்று வால்மீகியே அறிவித்திருக்கிறார். இவ்வரலாற்றுக்கு நாயக்கர் இருட்டடிப்பு வேலை செய்து பெரும் கருந்திரையைப் போடுகிறார்.

இதுவும் தமிழ் நாட்டைக் காக்க வந்த புத்துலகப் பகுத்தறிவின் யோக்கியப் பொறுப்புபோலும்!

“ஸீதை தான் விரும்பியே ராவணனுடன் போய் ருக்கிரூள் என்பதாக வால்மீகி காட்டுகிறார். தன் அங்க அமைப்புகளை விரிவாக வர்ணித்துப் பேசும் ராவணனிடம் ஸீதை பேசுகிறாள். பழம் முதலிய ஆகார வகைகளினால் அவளை உபசரிக்கிறாள். தன் வாலாற்றைச் சொல்லுகிறாள். தன் வயது, தன்னுடைய புருஷன் வயது எல்லாவற்றையும் உள்ளபடி சொல்லுகிறாள். ‘குறைத்தும்’ சொல்லுகிறாள். ராவணனைக் கடிந்து பேசவில்லை. இவைகளெல்லாம் ராவணனுடன் செல்ல ஸீதை சம்மதித்திருப்பதைத் தானே குறிக்கும்.”

என்று தனது கசுபியின் வலுவை உறுதிப்படுத்த அவர் முயலுகிறார்.

அவளிடம் பேசுவந்த ராவணன் முதலில் எந்த வேஷத்துடன் வந்தான் என்பதை நாயக்கர் குறுப்பிடாமல் தந்திரமாக விட்டுவிட்டார். துறவி வேஷம் பூண்டிருப்பவர்களை மதிக்கும் இயல்பு மதப்பற்றுவர்களுக்கு இருந்துவந்த காலம் அது என்பதை நாயக்கர் மறந்து விட்டார் போலும்! வெறும் காஷாய வேஷடி உடுத்தி, புலித்தோல், மான்தோல்கள் மீது படுத்து நீண்ட தாடிகளை வைத்துக்கொண்டு உலகை ஏமாற்ற நினைத்து வருகிறவர்களைக்கூட இன்னும் உலகம் மதித்து வரும் பொழுது, அம் மிகப் பழைய காலத்தைப் பற்றிச் சந்தேகப்பட வேண்டிய சந்தர்ப்பமே கிடையாது. ஆகையால், துறவி வேஷத்தை மதித்து அவள் அவ்வாறு நடத்தாள். அவளுக்குச் சற்று சந்தேகம் தோன்றிய போதிலும் அவரை உபசரிக்காவிட்டால் தன்னை அவர் சபித்தாலும் சபித்துவிடுவர் என்று பயந்தே அந்த ராவண ஸந்நியாஸியை உபசரித்தாள் என்று வால்மீகி தெரிவித்திருக்கிறார். ராவணன் தன் சொந்த வடிவத்தில் விபரீதமாகப் பேசும்பொழுது ஸீதை அளவு கடந்து அவளை இகழ்ந்தும் பேசியிருக்கிறாள். இதை வால்மீகி வெகு

தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதை நாயக்கர் மறைக்கிறார். தன் வயதை அவள் சொன்னதில் தவறு என்ன இருக்கிறது? தன்னுடைய புருஷன் வயதையும் அவள் உடனே சொல்லியிருக்கிறாள். தான் சிறிய வயதுள்ளவளாகையால் தனது உபசாரத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளைத் தவறாக நினைக்காமல் அங்கீகரிக்க வேண்டி ஸ்யாஸி வேஷம் கொண்ட ராவணனிடம் அவள் அவ்வாறு கூறியிருக்கலாம். அல்லது தான் மிகச் சிறியவள், வயதானவருக்குப் பணிவிடை செய்ய வந்து, குடும்ப வாழ்க்கை நடத்தவோ, சொத்துரிமை வாரிசைக் கருதியோ, தான் மணமுடிப்பில் சிக்கிக் கொண்டவளல்ல. சரியான வயதுள்ள புருஷனையே நான் அடைந்திருக்கிறேன். புத்திநழுவுதல் வேண்டாம் என்று ராவணனை மறைவாக எச்சரிக்கவும் அவ்வாறு அவள் தெரிவித்திருக்கலாம் என்று என் நினைக்கக் கூடாது? இதனால், தன்னை அனுபவிக்கத் தகுந்த வசதியிருப்பதாக அவள் அறிவித்தாள் என வயதுமுதிர்ந்த நாயக்கர் போன்றவர்களுடைய மனது ஏமாற்ற மடைய லாமையொழிய, நல்ல ஒழுக்கமும் கௌரவமும் உள்ள மனமோ, தீர்க்காலோசனைகையுடைய மனமோ ஒரு பொழுதும் அவ்வாறு நினைக்கத் துணியாது.

“இஷ்டமில்லாத பெண்ணை ராவணன் தொட்டால் அவனுடைய தலை வெடித்துப் போகக் கடவது என்று ஒரு சாபமும், அவனது உடல் எரிந்து போய் விடக் கடவது என்று ஒரு சாபமும், ஆக இரண்டு சாபமும் உண்டு. அப்படியிருக்கையில் ஸீதையை மயிரைப் பிடித்து இழுத்துத் தொடையில் வைத்து அழுத்திக் கொண்டு (?) போனால் என்கிறபோது அவன் தலை வெடிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?”

என்று நாயக்கர் கேட்கிறார். ‘பலாத்காரமாக ஸ்திரீயைப் புணர்ந்தால்தான்’ அவ்வித சாபம் இருக்கிறது. சாதாரணமாகத் தொட்டால் அல்ல. பலாத்காரமாக ஸீதையைத் தூண்டும் மஹாபார்குவன் என்ற ராஜஸு

னிடம் ராவணனே இவ்வீஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகிறான். இதை வால்மீகியும் குறிப்பிட்டிருக்கிறார். தொட்டாலேயே தலை வெடித்துவிடுவதென சாப மிருக்கிறதென வால்மீகி கூறவில்லை. மற்ற வேறு எந்த நூலிலும் இருப்பதாகவும் தெரியவில்லை. சாபத்தையும் அதன் வலுவையும் ஒப்புக்கொள்ளுவோமாயின் ஸீதையை தொட்டவுடன் அவன் தலை வெடித்திருக்க வேண்டும். அப்படிக்கில்லாததினால் பலாத்காரமாமச் சேர முயற்சித்தால்தான் அந்த சாபம் ஏற்படும் என்றும் தெளிவாகத் தெரிய வருகிறது. ஒருகால் தன் வாத வலுவிற்காக அச்சரக்கைச் சொந்தத்தில் நாயக்கர் இணைத்துக் கொண்டிருக்கலாம் என்றே நாம் நினைக்கின்றோம். மேலும், அவள் ராவணனுடைய விருப்பத்திற்கு இணங்கியிருந்தால் அசோக வனத்தில் அவளைப் பல தடவைகள் ராவணன் கெஞ்சியதாகவும், அவள் அதற்குச் சிறிதும் இணங்கவில்லையென்றும் விரிவாக வால்மீகி கூறியிருப்பது அர்த்தமில்லாமற் போய் விடும்.

“ராவணவதத்திற்குப்பின் அக்னிப் பிரவேசம் செய்யும் சமயம் ஸீதை தன் சரீர சுத்தியைப் பற்றிப் பேசவில்லை. தன்னுடைய மனோ நிலைமையை மட்டுமே அவள் கூறியிருக்கிறாள். அதனால் அவளுடைய சரீரம் ராவணனால் பலாத்காரமாகக் கெடுக்கப்பட்டதாகவே நிச்சயிக்கவேண்டும்.”

என்பது நாயக்கருடைய மற்றோர் வாதம். பலாத்காரமாக ஒரு ஸ்திரீயைக் கெடுக்க முயன்றால் அவன் தலை வெடித்துச் சிதறிவிடும் என்ற சாபத்தையும் சேர்த்து கவனிப்பவர்களுக்கு நாயக்கரின் கஷி நிலைக்க முடியாது என்பது தெரியவரும். மேலும், தன் சரீர சுத்தியைப் பற்றியும் அவள் அச்சமயம் பேசியிருக்கிறாள். இது வால்மீகி ராமாயணத்திலேயே காணப்படுகிறது. இதை நாயக்கர் மறைக்கிறார். ‘தீகரண சுத்தியாக’ என்று சொன்னால் சரீரமும் அதற்குள் அடங்கியதுதான். ‘மனோ, வாக், காயங்களே’ த்ரி(மூன்று) கரணங்கள். காயம்

என்றால் சீரம். சரீர சம்பந்தத்தினாலேயே கர்மங்கள் (கார்யங்கள்) நடைபெற முடியும். ஆகையால் 'மனோ வாக், காயம்' எனப்படுமிடத்தில், 'மனோ, வாக், கர்ம' என்று சொன்னாலும் ஒரே பொருளைத்தான் குறிக்கும். கர்மனா, மனனா, வாசா என்ற பதங்கள் (யுத்தகாண்டம் ஸர்க்கம் 119 சுலோகம் 26) அவளால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. 'நான் சுத்தமான நடத்தை யை உடையவளாயிருந்தால், உலக ஸாக்ஷியான அக்னிபகவான் என்னைக் காப்பாற்றட்டும்' என்று தனியே மறுபடி அவள் கூறியிருக்கிறாள். 'அவளை யாரும் கெடுக்க முடியாது. தன் சுத்தத் தன்மையாலும், தவச் சிறப்பாலும் தேஜஸ் (ஒளி) ஸாலும் அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடியவள். (யுத்த காண்டம், ஸர்க்கம் 121, சுலோகங்கள் 16-20) மனஸாலும் அவளை ராவணன் கெடுக்க முடியாது' என்று ராமனே அக்னிப் பிரவேசத்திற்குப்பின் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறான். இவைகளையெல்லாம் நிதானமாய், நேர்மையான மனோ நிலைமையுடன், கவனிப்பவர்களுக்கு நாயக்கருடைய பிரசாரம் சுத்தப் பொய் நிரம்பியது, அடியோடு ஆதாரமற்றது, விஷமக்கற்பனைகள் மிகுந்தது, என்பது தெளிவாய் நிச்சயமாகத் தெரியவரும்.

'பட்டாபிஷேகத்திற்குப் பின் ஒரு மாத காலம் கழித்து பரதன் ராமனைப் புகழ்ந்தான். ராஜ்யம் சுகமாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டான்.'

என்று குறிப்பிட்டு, ஸீதை இலங்கையிலிருந்து வந்த ஒரு மாதத்திற்கெல்லாம் நான்குமாத கர்ப்பினியாயிருந்தாள் என்று சாதிக்க நாயக்கர் முயற்சித்திருக்கிறார். ஆனால், பரதன் அவ்வாறு பேசிய சமயம் பட்டாபிஷேகத்திற்குப் பின் ஒரு மாதம் கழித்தல்ல.

புஷ்பக விமானம் வந்து ஒரு மாத காலம் ஆயிற்று என்று பரதன் அறிவிக்கிறான். இலங்கையிலிருந்து புஷ்பக விமானம் வந்த சமயத்திற்குப்பின் ஒரு மாத காலம் கழிந்ததாக நினைத்து அதோடு பட்டாபிஷேக காலத்தை இணைத்து நாயக்கர் தம் விபரீதக் கற்பனை

யைச் செய்திருக்கிறார். இலங்கையிலிருந்து வந்த சமயம் புஷ்பகவிமானம் அயோத்தியில் தங்கவில்லை. வந்தவுடனேயே ராமன் அதைக் குபேரனிடமே அனுப்பிவிட்டார். (யுத்த காண்டம், ஸர்க்கம் 130-59-60) பிறகு வெகுகாலம் கழித்து அவனால் மறுபடி அனுப்பப்பட்ட சமயமே அது அயோத்தியில் தங்கியது. அப்படி 'அது வந்து ஒரு மாத காலமாயிற்று' என்பதைத்தான் பரதன் குறிப்பிட்டான். ஆகையால், பட்டாபிஷேகத்திற்குப் பின் ஒரு மாத காலம் கழிந்ததும் பரதன் பேசியதாக நினைப்பது தவறு.

அவ்வாறு பரதன் பேசியதற்குப்பிறகு, ஸீதை யுடன் ராமன் தனது நடந்தன (அசோக) வனத்தில் சுகித்திருந்தார். குளிர்காலம் ஒருமுறை கடந்தது. மறு முறை கடந்ததாகக்கூட உரையாசிரியர்கள் வால்மீகியின் கருத்தை விளக்குகின்றனர். அப்படி இரண்டு குளிர்காலங்கள் (அதாவது இரண்டு வருஷங்கள்) இல்லாவிட்டாலும் ஒருவருஷ காலத்திற்குச் சிறிதும் குறைவே இல்லை. அந்த காலத்திற்குப் பிறகு ஒரு சமயம் ஸீதை ராமனிடம் வந்து உல்லாசமாகப் பேசும்பொழுது, அவள் கர்ப்பவதியாய் இருப்பதை ராமன் கண்டான். அவளுடைய தேவையை அச்சமயம் அவன் அன்புடன் கேட்டான். இவ்வரலாற்றை வால்மீகியே கூறியிருக்கிறார். அப்படி பட்டாபிஷேகத்திற்குப்பின் ஒருமாத காலம் கழித்துப் பரதன் அவ்வாறு பேசியதாக வைத்துக் கொண்டாலும் அதற்குப் பிறகும் இரண்டு வருஷங்கள் கழிந்துதான் ஸீதை கர்ப்பவதியாகக் காணப்பட்டாள் என்று வால்மீகி அறிவித்திருப்பதாக ஆகும். அப்படிக்கின்றி பரதன் பேசியதற்குப்பின் இரண்டு வருஷங்கள் கடந்து நடந்த சமாசாரத்தை உடனே நடந்ததாகக் கூறி ஸீதையின் கர்ப்பம் லங்கையிலேயே ஆரம்பமாயிருக்க வேண்டுமெனப் பொதுமக்களிடம் பொய்ப்பிரசாரம் செய்ய நாயக்கர் முயலுவது அறியாமை என்று சொல்லக்கூடாது. பச்சை அயோக்கியத்தனம் என்று தான் கூறவேண்டும்.

ஸி. ஆர். ஸ்ரீனிவாஸய்யங்காரை இந்த சந்தர்ப்பத்தில் தம் கக்ஷிக்குச் சாக்ஷியாகவும் நாயக்கர் இழுத்திருக்கிறார். ஸீதையை விட்டுப் பிரிந்திருந்த காலம் ராமனுக்கு அதிகம் என்றும், ஸீதையுடன் அயோத்தியில் இருந்த காலம் குறைவு என்றும் நிரூபிக்க முயலும் அவர்கூட ராமன் ஸீதையை விட்டுப் பிரிந்தபின் 10,000 வருஷங்கள் அரசாண்டதாகத்தான் சாதித்திருக்கிறார். ராமன் இவ்வுலகில் தங்கியதாகக் கூறப்படும் மொத்த வருஷங்கள் 11,000 என்பதை அவர் மறுக்கவே இல்லை. அப்பொழுது ராமன் ஸீதையுடனிருந்த காலம் 1000 வருஷங்கள் என்பதை ஒப்புக் கொண்டே தீரவேண்டும். ஸீதா கல்யாணம் ஆகி அயோத்தியில் வந்திருந்து காட்டிற்குப் புறப்பட்ட சமயம் ராமனுக்கு வயது 25. தண்டகாவன வாஸம் முதலியன 14 வருஷங்கள். ஆக பட்டாபிஷேக காலத்தில் வயது (25-ம் 14-ம்) ராமனுக்கு 39. ஆகையால், ஸீதையுடன் ராமன் பட்டாபிஷேகத்திற்குப் பின் வசித்து சுகித்திருந்த காலம் 1000-த்தில் 39 வருஷங்கள் போக மீதம் 961 வருஷங்கள் ஆகும். பட்டாபிஷேகமானவுடன் ஸீதை காட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது இதனாலும் மற்ற வேறு பல காரணங்களாலும் தெளிவாகிறது. ஏனென்றால், பட்டாபிஷேகம் ஆகி ஒரு மாத காலத்திற்குள் பொதுஜன அபிப்ராயத்தைச் சேகரிக்க முயலுவதும் அர்த்தமில்லை. ராஜ்யம் சுபிக்ஷமாக இருப்பதாகவும், ராஜ்ய பரிபாலனம் சிறப்பாக இருக்கிறதென்று முடிவு கட்ட நினைப்பதும் சொல்லுவதும் ஐந்து வயதுப் பெண்ணின் கற்புச் சிறப்பைப் புகழ்வது போலவே ஆகும். ஆகையால், வெகுகாலம் ராமன் ராஜ்ய பரிபாலனம் செய்த பின்னரே அவ்வாறு பொதுஜன அபிப்ராயத்தைத் தெரிந்துகொள்ள அவர் முயன்றதாகவும், ஸீதையைப் பற்றிய வம்பு வார்த்தைகள் தெரியவந்தன வென்றும் நினைப்பதுதான் உலக இயற்கைக்குப் பொருத்தமுள்ளதாக ஆகும். வால்மீகி கூறியிருப்பதும் இவ்வண்ணமேதான்.

குசலவர்கள் பிறந்து அவர்களுடன் ஸீதை ராமனைக் கண்டு சேர்ந்த காலத்திற்குப்பின் ஸீதை பூமிக்குள் மறைந்து விட்டதாகக் கூறப்படுகிறபடியாலும், அச்சமயம் அவர்கள் மிகமிகச் சிறுவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறபடியாலும், ஸி. ஆர். ஸ்ரீனிவாஸய்யங்காருடைய கணக்குப்படியும் ஸீதையின் கர்ப்பகாலம் பட்டாபிஷேகத்திற்குப் பின் சற்றேறக் குறைய 950 வருஷங்களுக்குப் பிறகே ஏற்பட்டிருக்கக் கூடுமென்று நிச்சயிக்க வேண்டும். இவ்வாறு ஸி. ஆர். ஸ்ரீனிவாஸய்யங்கார் அவர்களுடைய மொழிபெயர்ப்பும் வாதமும் கூட நாயக்கருக்கும் அவருடைய கோஷ்டிகளுக்கும் அனுகூலமாக இல்லை.

மேலும் குசலவர்கள் ராமனைப் போலவே உருவத்தில் இருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதையும் கவனிக்கும்பொழுது ஸீதையின் சுத்தத்தன்மைக்கு எவ்வித இழுக்கையும் வால்மீகியின் நூலை ஆதாரமாக வைத்துக்கொண்டோ, வேறு எந்த நூற்களைத் தழுவியோ, கூறமுடியாது என்பது கண்டிப்பாகத் தெரியவருகிறது.

கடவுள் நம்பிக்கை மிகுந்த ஆஸ்திக்யத்தை அடிப்படையாகக் கொண்ட வீந்து மதத்தை அழிக்க முற்படும் நாயக்கர், ஸீதை கற்பில்லாதவள், கெட்டவள் என்று சாதிப்பதில் அதிகம் அக்கரைப்பட்டிருக்கிறார். மணியம்மை வயது முதிர்ந்த கிழ நாயக்கரை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது, எதற்காக அவள் அதில் மனதைச் செலுத்தியிருக்கிறாள், அவள் தன் வாழ்வைச் சுத்தமாக நடத்த முடியுமா என்றெல்லாம் ச. ம. இயக்கத்தை எதிர்ப்பவர் ஆராயப்புகுவது போலவே தான் இவருடைய முயற்சியும் காணப்படுகிறது.

நடிகள் ராதா அடிக்கும் கொட்டம் இந்நாயக்கருடையதைவிடப் பன்மடங்குகள் அதிகமாகவே இருக்கிறது. தன் நாடக மேடையை அவன் வெறுக்கத்

தக்க மிகக் கொடிய முறையில் உபயோகப்படுத்தி வரும் விதங்களைப் பிறகு நாம் தனிப் புஸ்தகத்தில் வெளியிடுவோம். தற்சமயம் அவன் ஸீதையைப் பற்றித் தொகுத்திருக்கும் அநியாயக் கற்பனைகள் சில வற்றை மட்டும் இச்சமயம் குறிப்பிடுகின்றோம்.

தன்னையும் தன் மனைவியையும் பற்றிய ஊர் அபவாதங்களைக் கேட்ட ராமன் திடீரென்று ஸீதையின் அந்தப்புரம் நுழைந்தானாம். அச்சமயம் ராவணனுடைய உருவப் படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு அதன் அழகில் அவள் ஈடுபட்டிருந்தாளாம். ராமன் வந்ததையும் அவள் கவனிக்கவில்லையாம். கடுங்கோபம் கொண்டு ராமன் அவளைக் கேட்கும் பொழுது ராவணனை மறக்க முடியாதென்று அவள் ராமனுடன் வாதாடினாளாம். இதைக் கண்டு திராவிட (ராவண?) ரத்தம் மனைவி மூலம் தம் ஆர்யவம்சத்தில் கலந்து விட்டதென்று ராமன் கதறி ஸீதையைக் காட்டுக்கு அனுப்பிவிட்டானாம். அங்கு வால்மீகி ஆசிரமத்தில் ஸீதை ஒரு குழந்தையைத்தான் முதலில் பெற்றாளாம். பிறகு வால்மீகியுடன் கலந்து மறு குழந்தையைப் பெற்றாளாம். தமக்கும் ஸீதைக்கும் பிறந்த மறு குழந்தையை தர்ப்பத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டதாக வால்மீகி ஒளித்துப் பேசுகிறாராம். இப்படிப்பட்ட அபாண்ட, பெரும் அநியாய விஷமக் கற்பனைகள் தன்னுடையவைகள் அல்லவாம். இவைகளுக் கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவாம். அவைகளைச் சந்தேகப்படுகிறவர்களுக்கு, தான் அவைகளைக் காண்பிக்க முடியுமாம்.

இப்படியெல்லாம் பொய்க் கதைகளைப் புனைந்து வெகு யோக்கியன்போல் நடிக்கும் இந்த சு. ம. பேர்வழி நம் கடிதத்திற்கு ஏன் பதில் சொல்லமுடியாமல் மெளனமாக ஊர் சுற்றி வருகிறான் என்பதைப் பொதுமக்கள்தான் அவனை இடித்துக்கேட்டு பதில் தெரிந்துகொள்ள வேண்டும். தன்னைக் கண்டு அரசாங்கம் பயந்து வருகிறது. உயர்நீதி ஸ்தலங்களி

லும் தனக்கு பெரும் சலுகைக்கு வசதியிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு மனச்சாஷியையே கொலை செய்து காலம் கழிக்கத் துணிந்தவர்கள் எதைத்தான் செய்யத் துணிய மாட்டார்கள்? இதைவிடக் கொடிய காரியங்களையும் அவர்கள் செய்யக் கூடியவர்கள் என்றே நாம் சொல்லுவோம்.

இப்படி ஸீதை ராவணனுடைய உருவப் படத்தை வைத்துக்கொண்டு அதனழகில் ஆழ்ந்து கிடந்ததாக எந்த நூலிலும் நாம் காணவில்லை. ஸீதைக்கு வால்மீகி ஆசிரமத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவே எல்லா மூல நூற்களும் உரைகளும் கூறுகின்றன. ஸீ வால்மீகி ராமாயணத்திலும், ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும் கம்ப ராமாயணப் பிற்பகுதி உத்திரகாண்டத்திலும் ஸீதைக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன வென்றே காணப்படுகிறது. வசன நடையில் காணப்படும் ஒரு தமிழ் ராமாயணத்தில் மட்டும் முதலில் ஸீதைக்கு ஒரு குழந்தை பிறந்த தென்றும், பிறகு தர்ப்பத்திலிருந்து மற்றோர் குழந்தை வால்மீகியால் சிருஷ்டிக்கப்பட்டதென்றும் வரையப் பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரம் மட்டும் காணப்பட வில்லை. அப்படிப்பட்ட தமிழ் நூலிலும் கூட இந்த வம்பு நடிகன் பேசும், காண்பிக்கும் வரலாறுகள் காணப்படவே இல்லை.

ஆகையால், ஈரோட்டு நாயக்கரும் அவருடைய வால்கள் போன்ற நடிக ராதா முதலிய துஷ்ப்பிரசார சிஷ்யர்களும் சாதித்துவரும் விஷமச் சொந்தக் கற்பனைகளுக்கு எந்த நூற்களிலும் ஆதாரமில்லை என்பதைப் பொது மக்கள் திடமாக உணர்ந்து கொள்வார்களாக!



Tamil Heritage Foundation
தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials
e-Book series

an international NGO initiative to digitize old Tamil books
and palm leaf manuscripts
visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொற்களை மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொல் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை